

D-2346

Sub. Code

31011/33511

DISTANCE EDUCATION

**Common for M.Com./M.Com. (F & C) DEGREE
EXAMINATION, DECEMBER 2023.**

First Semester

MANAGEMENT CONCEPTS

(CBCS 2018-19 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 2 = 20 marks)

Answer ALL the questions.

1. **What do you mean by unity is strength?**
ஒற்றுமையே பலம் பற்றி நீவீர் அறிவது என்ன?
2. **Expand: MBO and MBE.**
விரிவாக்குக : MBO மற்றும் MBE.
3. **What is meant by line and staff organization?**
வரிசை மற்றும் பணியாளர்கள் அமைப்பு முறை பற்றி அறிவது என்ன?
4. **What is delegation?**
ஒப்படைவு என்றால் என்ன?
5. **Give the meaning of Staffing.**
பணியமர்த்துதலின் பொருள் தருக.

6. Write short note on Leading.
சிறுகுறிப்பு வரைக - முன்னணி.
7. What is Controlling?
கட்டுப்பாடு என்றால் என்ன?
8. What is meant by horizontal co-ordination?
படுகிடையான ஒருங்கிணைப்பு பற்றி அறிவது என்ன?
9. What is Management Audit?
மேலாண்மை தணிக்கை என்றால் என்ன?
10. Expand: MIS and TQM.
விரிவாக்குக. MIS மற்றும் TQM.

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL the questions, choosing either (a) or (b).

11. (a) Distinguish between management and administration.
மேலாண்மை மற்றும் நிர்வாகத்தினை வேறுபடுத்துக.
- Or
- (b) Explain the different types of planning.
திட்டமிடுதலின் பல்வேறு வகைகளை விளக்குக.
12. (a) What are the characteristics of MBO?
MBO-வின் குணாதிசியங்கள் யாவை?
- Or
- (b) Distinguish between formal and informal organization.
முறைப்படியான மற்றும் முறைப்படியல்லாத அமைப்பினை வேறுபடுத்துக.

13. (a) State the functions of staffing.
பணியாளர் நியமனத்தின் பணிகளை கூறுக.

Or

- (b) Explain McGregor's 'X' and 'Y' theories.
மெக்ரீகரின் 'X' மற்றும் 'Y' கோட்பாடுகளை விளக்குக.

14. (a) Discuss the pre requisites of effective control.
பயனுள்ள கட்டுப்பாடுகளுக்கு தேவையானவற்றை விவாதிக்க.

Or

- (b) Mention the various qualities of a supervisor.
மேற்பார்வையாளரின் பல்வேறு குணநலன்களை தருக.

15. (a) Bring out the scope of Management Audit.
மேலாண்மை தணிக்கையின் எல்லைகளை தருக.

Or

- (b) What are the causes for poor management information system?
பின்தங்கிய மேலாண்மை தகவல் முறைக்கான காரணங்களை யாவை?

PART C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. Explain the principles of management.
மேலாண்மையின் கொள்கைகளை விவரிக்க.
17. Describe the various process of decision making.
முடிவெடுத்தலின் பல்வேறு செயல்முறைகளை விவரிக்க.

18. Explain the role of leadership in contemporary business.
வணிகத்தில் தலைமையேற்பின் பங்குகளை விளக்குக.
19. Enumerate the various techniques of co-ordination.
ஒருங்கிணைப்பின் பல்வேறு நுணுக்கங்களை எடுத்துரைக்க.
20. Discuss the advantages of management audit.
மேலாண்மை தணிக்கையின் நன்மைகளை விவாதிக்க.
-

D-2362

Sub. Code

33512

DISTANCE EDUCATION

M.Com. (F & C) DEGREE EXAMINATION, DECEMBER 2023.

First Semester

BUSINESS LAW

(CBCS 2018 – 19 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. What is the role of a Merchant?
2. Who has right to perform a contract?
3. Define Void Agreement.
4. What is liability under a suit for damages?
5. Who is Bailer Rights and Duties?
6. What is meant by performance of Contract?
7. How can Goodwill increase?
8. What is meant by Common Carrier?
9. Why is it important to Petition?
10. Who are called Creditors?

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (a) Explain the Principles of Equity.

Or

- (b) What are the sources of Mercantile Law?

12. (a) Explain the legal rules as to Acceptance.

Or

- (b) Differentiate between an Express Offer and an Implied Offer.

13. (a) Explain the essentials of a Valid Contracts.

Or

- b) What are the Types of Bailment Contract?

14. (a) What are the Types of Implied Warranties?

Or

- (b) Discuss the Partnership Vs Joint Hindu Family.

15. (a) Explain the Types of Crossing.

Or

- (b) Describe the carriage of goods Act.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. Explain the Classification of Contracts.

17. Discuss the Mistake of Foreign Law.

18. Explain the Payment by an interested person.
 19. Describe the contract of Bailment and Pledge.
 20. Explain the parties of Negotiable Instruments.
-

D-2348

Sub. Code

31013/33513

DISTANCE EDUCATION

Common for M.Com./M.Com. (F & C) DEGREE
EXAMINATION, DECEMBER 2023.

First Semester

ADVANCED ACCOUNTING

(CBCS 2018-19 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 2 = 20 marks)

Answer ALL the questions.

1. What is Accounting?
கணக்கியல் என்றால் என்ன?
2. What is meant by Journal?
குறிப்பேடு பற்றி அறிவது என்ன?
3. What is Closing Entries?
இறுதி பதிவுகள் என்றால் என்ன?
4. What do you mean by Grace Days?
சலுகை நாட்கள் பற்றி நீவிர் அறிவது என்ன?
5. What is average due date?
சராசரி தவணை நாள் என்றால் என்ன?

6. What is meant by Revenue Expenditure?
வருவாயின செலவு பற்றி அறிவது என்ன?
7. What is depreciation?
தேயமானம் என்றால் என்ன?
8. What is Royalty Account?
உரிமைத் தொகை என்றால் என்ன?
9. State any two features of branch accounts.
கிளை கணக்கின் ஏதேனும் இரண்டு அம்சங்களை கூறுக.
10. Define the term Hire Purchase.
வாடகை கொள்முதல் எனும் பதத்தை வரையறுக்க.

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL the questions, choosing either (a) or (b).

11. (a) Explain various accounting convention
பல்வேறு கணக்கியல் பொதுக்கருத்துக்களை விவரிக்க.

Or

- (b) Prepare Trial Balance from the following information :

| Particulars | Rs. |
|---------------------|--------|
| Capital | 9,000 |
| Plant and Machinery | 12,000 |
| Purchases | 8,000 |
| Sales | 12,000 |
| Creditors | 8,000 |
| Bank Loan | 22,000 |

| | |
|------------------|--------|
| Rent Outstanding | 1,000 |
| Opening Stock | 2,000 |
| Sales Returns | 4,000 |
| Investment | 14,000 |
| Debtors | 12,000 |

பின்வரும் விவரங்களிலிருந்து இருப்பு சோதனையை தயாரிக்க :

| | |
|------------------------|--------|
| விவரங்கள் | ரூ. |
| முதல் | 9,000 |
| பொறி மற்றும் இயந்திரம் | 12,000 |
| கொள்முதல் | 8,000 |
| விற்பனை | 12,000 |
| கடனீந்தோர்கள் | 8,000 |
| வங்கிகடன் | 22,000 |
| கொடுபடவேண்டிய வாடகை | 1,000 |
| தொடக்க சரக்கிருப்பு | 2,000 |
| விற்பனை திருப்பம் | 4,000 |
| முதலீடுகள் | 14,000 |
| கடனாளிகள் | 12,000 |

12. (a) From the following information find out the Credit Purchases :

| Particulars | Rs. | Particulars | Rs. |
|--|----------|-------------------|-------|
| Creditors (1 st January 2020) | 40,000 | Payment in Cash | 5,000 |
| Creditors (31 st December 2020) | 47,500 | Discount Received | 2,500 |
| Cheque paid to Creditors | 2,35,000 | Purchase Returns | 5,000 |
| Payment by Bills Payable | 25,000 | | |

| பின்வரும் தொகையை காண்க. | தகவல்களிலிருந்து | கடன் | கொள்முதல் |
|--|------------------|------------------------|-----------|
| விவரங்கள் | ரூ. | விவரங்கள் | ரூ. |
| கடனீந்தோர் (ஜனவரி 1, 2020) | 40,000 | ரொக்கமாக செலுத்தியது | 5,000 |
| கடனீந்தோர் (டிசம்பர் 31, 2020) | 47,500 | தள்ளுபடி பெற்றது | 2,500 |
| கடனீந்தோருக்கு செலுத்திய காசோலை | 2,35,000 | கொள்முதல் திருப்பங்கள் | 5,000 |
| செலுத்துதற்குரிய மாற்றுச் சீட்டு மூலம் செலுத்தியது | 25,000 | | |

Or

(b) Prepare Trading account of Mr. Rajesh for the year ending 31st March 2015

| | Rs. | | Rs. |
|---|--------|-------------------------------|----------|
| Stock of goods on 01.04.2014 | 25,000 | Cash Sales | 51,000 |
| Stock of goods on 31.03.2015 | 47,500 | Credit Sales | 1,15,000 |
| Cash Purchases | 37,000 | Returns to suppliers | 2,500 |
| Credit Purchases | 82,500 | Returns by customers | 2,500 |
| மார்ச் 31, 2015 இல் முடிவடையும் திரு. ராஜேஸ் என்பவரின் வியாபார கணக்கை தயாரிக்க. | | | |
| | ரூ. | | ரூ. |
| 01.4.2014 அன்றைய சரக்கிருப்பு | 25,000 | ரொக்க விற்பனை | 51,000 |
| 31.3.2015 அன்றைய சரக்கிருப்பு | 47,500 | கடன் விற்பனை | 1,15,000 |
| ரொக்க கொள்முதல் | 37,000 | சரக்களித்தவருக்கு திருப்பியது | 2,500 |
| கடன் கொள்முதல் | 82,500 | வாடிக்கையாளரால் திருப்பியது | 2,500 |

13. (a) From the following particulars prepare a bank reconciliation statement showing the balance as per cash book on 31.03.2014.

| | Rs. |
|---|-------|
| Balance as per pass book | 8,000 |
| Cheque deposited but not credited by the bank | 1,000 |
| Cheque deposited into bank without recording in the cash book | 600 |
| Cheque issued but not presented for payment | 500 |
| Bank charges debited in the pass book but not recorded in cash book | 50 |

பின்வரும் விவரங்களிலிருந்து 31.03.2014 நாளன்றைய ரொக்க ஏட்டின் படி இருப்பை காட்டும் வங்கி சரிக்கும் பட்டியலைத் தயாரிக்க.

| | ரூ. |
|---|-------|
| செல்லேட்டின் படி இருப்பு | 8,000 |
| காசோலை செலுத்தியும் வங்கியால் வரவு வைக்கப்படாதவை | 1,000 |
| ரொக்க ஏட்டில் பதிவு செய்யாமல் வங்கியில் செலுத்திய காசோலை | 600 |
| காசோலை விடுத்தும் வங்கியில் பணமாக்க சமர்ப்பிக்கப்படாதவை | 500 |
| செல்லேட்டில் பற்று வைக்கப்பட்டு ரொக்க ஏட்டில் பதிவு பெறாத வங்கி கட்டணம் | 50 |

Or

(b) Distinguish between receipts and payment account and income expenditure account.

பெறுதல் மற்றும் செலுத்துதல் கணக்கு மற்றும் வருவாய் மற்றும் செலவினக் கணக்குகளை வேறுபடுத்துக.

14. (a) X consigned 2,000 kg. of Gingelly oil costing Rs.15,000. He paid freight and insurance Rs.300 and Rs.200 respectively. Y Consignee, received the consignment and incurred Rs. 300 towards unloading charges and cartage. He sold 1,800 kg oil and reported the balance of stock at 150 kg. Find out the value of closing stock.

X என்பவர் ரூ. 15,000 அடக்கவிலை கொண்ட 2,000 கிலோ கிராம் நல்லெண்ணெய்-ஐ அனுப்பீடு செய்தார். அவர் சத்தமாக ரூ. 300 காப்பீடாக ரூ. 200ம் செலவு செய்தார். அனுப்பீட்டை Y எனும் அனுப்பீடு பெறுநர் பெற்றுக் கொண்டார். மேலும் இறக்கு கூலி மற்றும் தூக்கு கூலிக்காக ரூ. 300 செலவு செய்தார். அவர் 1800 கிகி ஆயிலை விற்றுவிட்டு 150 கிகி இருப்பு இருப்பதாக தெரிவித்தார். இறுதி சரக்கிருப்பின் மதிப்பை காண்க.

Or

(b) From the following details prepare Journal entries relating to royalty in the books of Dinakar

Land lord : Galaxy Coal Mines
Lease period : 25 Years
Lease amount : Re.1 per ton
Minimum Rent : Rs.15,000
Short working recovery : First 3 years

Production (output)

| | | | | |
|--------|------|-------|-------|-------|
| Year : | 2009 | 2010 | 2011 | 2012 |
| Tons : | 8000 | 13000 | 21000 | 18000 |

பின்வரும் விபரங்களைக் கொண்டு தினகரன் ஏடுகளில் உரிமைத் தொகை சார்ந்த குறிப்பேட்டு பதிவுகளை தருக.

உரிமையாளர் : கோலக்ஸி நிலக்கரி சுரங்கம்
குத்தகை காலம் : 25 வருடம்
குத்தகை தொகை : ரூ. 1 டன்னிற்கு
குறைந்த பட்ச வாடகை : ரூ. 15,000
குறை உற்பத்தி மீட்பு : முதல் 3 வருடங்களில்

உற்பத்தி விபரம்

| | | | | |
|----------|------|-------|-------|-------|
| வருடம் : | 2009 | 2010 | 2011 | 2012 |
| டன்கள்: | 8000 | 13000 | 21000 | 18000 |

15. (a) A company has two departments A and B. A department supplies the goods to B department at its usual selling price. From the following figures, prepare Departmental Trading Account for the year 2015.

| | Dept. A (Rs.) | Dept. B (Rs.) |
|--------------------------|---------------|---------------|
| Stock on 01.01.2015 | 30,000 | – |
| Purchases | 2,10,000 | – |
| Transfer to Department B | 50,000 | 50,000 |
| Sales | 2,00,000 | 60,000 |
| Stock on 31.12.2015 | 40,000 | 10,000 |

ஒரு நிறுமமானது A மற்றும் B எனும் இரு துறைகளை கொண்டுள்ளது. A துறையானது B துறைக்கு தனது விற்பனை விலையின் மதிப்பில் பொருள்களை வழங்குகின்றது. பின்வரும் தகவல்களிலிருந்து 2015 ஆம் ஆண்டில் துறைகளின் வியாபார கணக்கை தயாரிக்க.

| | துறை A (ரூ.) | துறை B (ரூ.) |
|--------------------------------|--------------|--------------|
| 01.1.2015 அன்றைய சரக்கிருப்பு | 30,000 | – |
| கொள்முதல் | 2,10,000 | – |
| B துறைக்கு மாற்றியது | 50,000 | 50,000 |
| விற்பனை | 2,00,000 | 60,000 |
| 31.12.2015 அன்றைய சரக்கிருப்பு | 40,000 | 10,000 |

Or

- (b) A firm purchased machinery on 01.07.2020 on Hire Purchase System. It immediately paid Rs. 10,000 as down payment and agreed to pay three more half yearly instalments of Rs. 8,200, Rs. 7,440 and Rs. 6,300. The firm instalment was paid on 31.12.2020. The vendor charges interest at 10% p.a. Calculate the Cash Price of the asset

ஒரு நிறுவனம் இயந்திரம் ஒன்றை வாடகை கொள்முதல் அடிப்படையில் 01.07.2020-ல் வாங்கியது. உடனடித் தொகையாக ரூ. 10,000 அன்றைய தேதியில், மீதியினை மூன்று அரையாண்டு செலுத்துதலாக கொடுக்க ஒப்புக்கொண்டு முறையே ரூ. 8,200, ரூ. 7,440, மற்றும் ரூ. 6,300 ஆக செலுத்தப்பட்டது. முதல் தவணைத் தொகை 31.12.2020-ல் செலுத்தப்பட்டது. வாடகை விற்பனையாளர் ஆண்டுக்கு 10% வட்டி விதிக்கிறார். இயந்திரத்தின் ரொக்க விலையைக் காண்க.

PART C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. State the differences between Book Keeping and Accounting.

கணக்கு வைப்பிற்கும், கணக்கியலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கூறுக.

17. From the following trial balance of Ravi, prepare trading and profit and loss account for the year ended December 31st 2018 and a balance sheet as on that date.

| Particulars | Dr .(Rs.) | Cr .(Rs.) |
|------------------|-----------|-----------|
| Capital | — | 40,000 |
| Sales | — | 25,000 |
| Purchases | 15,000 | |
| Salaries | 2,000 | |
| Rent | 1,500 | |
| Insurance | 300 | |
| Drawings | 5,000 | |
| Machinery | 28,000 | |
| Bank Balance | 4,500 | |
| Cash | 2,000 | |
| Opening Stock | 5,200 | |
| Sundry Debtors | 2,500 | |
| Sundry Creditors | | 1,000 |
| Total | 66,000 | 66,000 |

Adjustments :

- (a) Stock on 31.12.2018 Rs. 4,900
- (b) Salaries unpaid Rs.300
- (c) Rent paid in advance Rs.200
- (d) Insurance prepaid Rs.90

ரவி என்பவரின் பின்வரும் இருப்பு சோதனையை கொண்டு 31.12.2018 அன்று முடிவுறும் வியாபார, இலாப நட்ட கணக்கு மற்றும் இருப்பு நிலைக்குறிப்பை தயார் செய்க.

| விபரங்கள் | பற்று (ரூ.) | வரவு (ரூ.) |
|---------------------|-------------|------------|
| முதல் | — | 40,000 |
| விற்பனை | — | 25,000 |
| கொள்முதல் | 15,000 | |
| சம்பளம் | 2,000 | |
| வாடகை | 1,500 | |
| காப்பீடு | 300 | |
| எடுப்புகள் | 5,000 | |
| இயந்திரம் | 28,000 | |
| வங்கி இருப்பு | 4,500 | |
| ரொக்கம் | 2,000 | |
| தொடக்க சரக்கிருப்பு | 5,200 | |
| பற்பல கடனாளிகள் | 2,500 | |
| பற்பல கடனீந்தோர்கள் | | 1,000 |
| மொத்தம் | 66,000 | 66,000 |

சரிசெய்தல்கள் :

- (அ) 31.12.2018 அன்றைய சரக்கிருப்பு ரூ. 4,900
- (ஆ) கொடுபடவேண்டிய சம்பளம் ரூ. 300
- (இ) முன்கூட்டி செலுத்திய வாடகை ரூ. 200
- (ஈ) முன்கூட்டி செலுத்திய காப்பீடு ரூ. 90

18. Ramesh drew upon the following bills of exchange due for payment on Vinod.

| Date of Bill | Amount Rs. | Tenure of the Bill |
|--------------|---------------|--------------------|
| 01-06-2018 | 1,200 | 3 months |
| 19-06-2018 | 1,600 | 2 months |
| 10-07-2018 | 2,000 | 3 months |
| 27-07-2018 | 1,500 | 3 months |
| 07-08-2018 | 1,800 | 1 month |
| 15-08-2018 | 2,400 | 2 months |

Find out Average due date on which payment may be made in one single amount.

ரமேஷ் என்பவர் வினோத் மீது பின்வரும் மாற்றுச்சீட்டை எழுதுகிறார்.

| உண்டியலின் தேதி | தொகை ரூ. | உண்டியலின் முதிர்வு காலம் |
|-----------------|----------|---------------------------|
| 01-06-2018 | 1,200 | 3 மாதங்கள் |
| 19-06-2018 | 1,600 | 2 மாதங்கள் |
| 10-07-2018 | 2,000 | 3 மாதங்கள் |
| 27-07-2018 | 1,500 | 3 மாதங்கள் |
| 07-08-2018 | 1,800 | 1 மாதம் |
| 15-08-2018 | 2,400 | 2 மாதங்கள் |

ஒரே தவணையில் அனைத்தும் தொகைகளையும் செலுத்த ஏதுவான சராசரி தவணை நாளை கணக்கிடுக.

19. Ravi took a colliery on lease. Dead rent was Rs.750 a year merging into a royalty of 35 paise per tonne of coal raised, with the right to recover short working out of royalties of two Subsequent years from the period in which short workings arose. The output raised were :

I Year 1000 tonnes

II Year 1500 tonnes

III Year 2500 tonnes

IV Year 1500 tonnes

Show the ledge accounts in the books of Ravi.

ரவி ஒரு நிலக்கரிச் சுரங்கத்தைக் குத்தகைக்கு எடுத்தார் இறந்தால் வாடகை ஒரு வருடத்திற்கு ரூ. 750 எடுக்கும் ஒவ்வொரு டன் நிலக்கரிக்கும் 35 பைசா குத்தகைத் தொகையுடன் இணைக்கப்படுகிறது. குத்தகைத் தொகையின் குறை உற்பத்தி அது எழுந்த பின் உள்ள இரண்டு ஆண்டுகளின் குத்தகைத் தொகையில் மீளப் பெறலாம் என உரிமை உள்ளது. எடுத்த வெளியீடுகள் வருவன.

I வருடம் 1000 டன்கள்

II வருடம் 1500 டன்கள்

III வருடம் 2500 டன்கள்

IV வருடம் 1500 டன்கள்

ரவியின் புத்தகத்தில் பேரேட்டுக் கணக்குகளைத் தருக.

20. From the following data, prepare departmental Trading and profit and loss account for the year ended 31.12.12.

| | Dept. A (Rs.) | Dept. B (Rs.) |
|---|------------------|------------------|
| Stock (January 1) | 40,000 | – |
| Purchases from outside | 2,00,000 | 20,000 |
| Wages | 10,000 | 1,000 |
| Transfer of goods from Dept. A | – | 50,000 |
| Stock (Dec.31) at cost of the Dept sales to outsiders | 30,000 | 10,000 |
| Sales to outsiders | 2,00,000 | 71,000 |

B's entire stock represents goods from Dept. A which transfers them at 25% above its costs. Administrative and selling expenses amounted to Rs.15,000 which are to be allocated between departments A and B in the ratio of 4:1 respectively.

பின்வரும் தகவல்களைக் கொண்டு துறைவாரியான வியாபார மற்றும் இலாப நடக்கணக்கு 31.12.2012 ஆம் ஆண்டுக்கு தயாரிக்கவும்.

| | துறை. A (ரூ.) | துறை. B (ரூ.) |
|--------------------------------------|---------------|---------------|
| சரக்கு (ஜனவரி 1) | 40,000 | – |
| வெளியில் கொள்முதல் செய்தது | 2,00,000 | 20,000 |
| கூலி | 10,000 | 1,000 |
| துறை A –யிலிருந்து சரக்கு மாற்றம் | – | 50,000 |
| இறுதி சரக்கு (டிசம்பர் 31) அடக்கவிலை | 30,000 | 10,000 |
| வெளிநபர்களுக்கு விற்பது | 2,00,000 | 71,000 |

துறை B யின் சரக்கு முழுவதும் துறை A-யிலிருந்து அடக்க விலையோடு 25% கூடுதலாக மாற்றம் செய்யப்பட்டது. நிர்வாக மற்றும் விற்பனை செலவுகள் தொகை ரூ. 15,000 துறை A மற்றும் துறை B-க்கு 4:1 என்ற விகிதப்படி பகிர்ந்தளிக்கப்படுகிறது.

D-2349

Sub. Code

31014/33514

DISTANCE EDUCATION

**(Common for M.Com./M.Com. (F & C) DEGREE
EXAMINATION, DECEMBER 2023.**

First Semester

BUSINESS ENVIRONMENT

(CBCS 2018-19 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 2 = 20 marks)

Answer ALL the questions.

1. **What is Economic Environment?**
பொருளாதார சூழல் என்றால் என்ன?
2. **What do you mean by Culture?**
கலாச்சாரம் பற்றி நீவிர் அறிவது என்ன?
3. **What is Socialism?**
சமூகவுடைமை என்றால் என்ன?
4. **Define Economic Planning.**
பொருளாதாரத் திட்டமிடலை வரையறுக்கவும்.
5. **Write the meaning of Joint Sector Enterprises.**
கூட்டுத்துறை நிறுவனங்களின் பொருளை எழுதவும்.
6. **Define Privatization.**
தனியார்மயமாக்கலை வரையறுக்கவும்.

7. What is “LPG” as per New Industrial Policy 1991?
புதிய தொழில்துறை கொள்கை 1991 இன் படி “LPG” என்றால் என்ன?
8. What is the main function of WTO?
WTO இன் முக்கிய செயல்பாடு என்ன?
9. Why patents are important in technological environment?
தொழில்நுட்ப சூழலில் காப்புரிமை ஏன் முக்கியமானது?
10. Write two examples of corporate securities.
கார்ப்பரேட் பத்திரங்களின் இரண்டு உதாரணங்களை எழுதவும்.

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL the questions, choosing either (a) or (b).

11. (a) Explain the significance of the business environment.
வணிகச் சூழலின் முக்கியத்துவத்தை விளக்கவும்.
- Or
- (b) Write down the characteristic features of the business environment.
வணிகச் சூழலின் சிறப்பியல்பு அம்சங்கள் பற்றி எழுதுக.
12. (a) What are the characteristics of Economic Systems?
பொருளாதார அமைப்புகளின் பண்புகள் யாவை?
- Or
- (b) What does economic planning entail?
பொருளாதார திட்டமிடல் எதைக் குறிக்கிறது?

13. (a) What are the pros of public sector undertakings?

பொதுத்துறை நிறுவனங்களின் நன்மைகள் யாவை?

Or

(b) What are the merits and demerits of Privatization?

தனியார்மயமாக்கலின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?

14. (a) Write up the essential features of Indian Contract Act 1872.

இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 இன் அத்தியாவசிய அம்சங்களை எழுதவும்.

Or

(b) What are the factors that govern the Technological Environment?

தொழில்நுட்ப சூழலை நிர்வகிக்கும் காரணிகள் யாவை?

15. (a) What are the major objectives of Consumer Protection Act, 1986?

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986இன் முக்கிய நோக்கங்கள் யாவை?

Or

(b) What are the types of Industrial Finance?

தொழில்துறை நிதியின் வகைகள் யாவை?

PART C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. Define Social Responsibility. Discuss the forces which are responsible for increasing concern of business enterprises toward social responsibility.

சமூகப் பொறுப்பை வரையறுக்கவும். சமூகப் பொறுப்புணர்வை நோக்கிய வணிக நிறுவனங்களின் அக்கறையை அதிகரிப்பதற்குக் காரணமான சக்திகளைப் பற்றி விவாதிக்க.

17. Define Economic System. What are the various types of Economic Systems?

பொருளாதார அமைப்பை வரையறுக்கவும். பல்வேறு வகையான பொருளாதார அமைப்புகள் யாவை?

18. Discuss the benefits and arguments against the Privatization in India.

இந்தியாவில் தனியார்மயமாக்கலுக்கு எதிரான நன்மைகள் மற்றும் வாதங்களைப் பற்றி விவாதிக்க.

19. Explain the New Industrial Policy 1991.

புதிய தொழில் கொள்கை 1991 பற்றி விளக்கவும்.

20. What is Industrial Finance? Explain the sources of Industrial Finance.

தொழில்துறை நிதி என்றால் என்ன? தொழில்துறை நிதி ஆதாரங்களை விளக்குக.

D-2363

Sub. Code

33521

DISTANCE EDUCATION

M.Com. (F & C) DEGREE EXAMINATION, DECEMBER 2023.

Second Semester

OPERATIONS RESEARCH

(CBCS 2018 – 2019 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. Define O.R.
2. What is LPP?
3. What do you understand by duality?
4. Write short note on integer programming problem.
5. Define dominance.
6. What is transportation problem?
7. What is big M-Method?
8. Define maximum flow.
9. Classify queuing models.
10. What is PERT?

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (a) What are characteristics of O.R. techniques?

Or

- (b) Explain the meaning of a linear programming problem stating its uses and limitations.

12. (a) Solve the linear programming problem :

$$\text{Max. } Z = 3x_1 + 4x_2$$

Subject to

$$x_1 - x_2 \geq 0$$

$$2.5x_1 - x_2 \leq -3$$

$$x_1, x_2 \geq 0.$$

Or

- (b) Solve the following LP problem using simplex method :

$$\text{Max. } Z = 10x_1 + 15x_2 + 20x_3$$

Subject to

$$2x_1 + 4x_2 + 6x_3 \leq 24,$$

$$3x_1 + 9x_2 + 6x_3 \leq 30,$$

$$x_1, x_2, x_3 \geq 0.$$

13. (a) Determine an initial basic feasible solution to the following transportation problem using row minimal method :

| | | To | | | | Availability |
|------|--------|----|----|----|---|--------------|
| From | A | 5 | 2 | 4 | 3 | 22 |
| | B | 4 | 8 | 1 | 6 | 15 |
| | C | 4 | 6 | 7 | 5 | 8 |
| | Demand | 7 | 12 | 17 | 9 | |

Or

- (b) What are types of integer programming problems?

14. (a) Solve the following assignment problem.

| | I | II | III | IV | V |
|---|----|----|-----|----|----|
| 1 | 11 | 17 | 8 | 16 | 20 |
| 2 | 9 | 7 | 12 | 6 | 15 |
| 3 | 13 | 16 | 15 | 12 | 16 |
| 4 | 21 | 24 | 17 | 28 | 26 |
| 5 | 14 | 10 | 12 | 11 | 15 |

Or

- (b) Explain unbalanced assignment problem.
15. (a) Explain the theory of dominance in the solution of rectangular games.

Or

- (b) Solve the following integer programming problem :

$$\text{Max. } Z = x_1 + 2x_2$$

Subject to

$$x_1 + 2x_2 \leq 12,$$

$$4x_1 + 3x_2 \leq 14,$$

$$x_1, x_2 \geq 0.$$

PART C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. Apply graphical method to solve the L.P.P.

$$\text{Maximize } Z = x_1 - 2x_2$$

Subject to

$$-x_1 + x_2 \leq 1$$

$$6x_1 + 4x_2 \geq 24$$

$$0 \leq x_1 \leq 5,$$

$$2 \leq x_2 \leq 4.$$

17. Discuss the types of simulation models.
18. Solve the following transportation problem by north west corner rule :

| | F1 | F2 | F3 | Supply |
|--------|----|----|----|--------|
| W1 | 2 | 7 | 4 | 5 |
| W2 | 3 | 3 | 1 | 8 |
| W3 | 5 | 4 | 7 | 7 |
| W4 | 1 | 6 | 2 | 14 |
| Demand | 7 | 9 | 18 | |

19. Explain the advantages, disadvantages and applications of simulation.
20. Explain the scope of O.R.
-

D-2364

Sub. Code

33522

DISTANCE EDUCATION

M.Com. (F&C) DEGREE EXAMINATION, DECEMBER 2023.

Second Semester

ORGANIZATIONAL BEHAVIOUR

(CBCS 2018 – 2019 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. What do you mean by human behaviour?
2. State the meaning of perception.
3. Write short note on sensation.
4. Write short note on work stress.
5. How decision making is important in an organisation?
6. Write short note on organisational conflict.
7. What is meant by Emotions?
8. State the concept of Impression Management.
9. Mention the meaning of organisational conflict.
10. What do you mean by Knowledge Management?

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (a) Discuss the models in organisational behaviour.

Or

- (b) What are the qualities of perceiver?

12. (a) Narrate the nature of attitude.

Or

- (b) Distinguish between formal and informal groups.

13. (a) Explain the causes of stress in organization.

Or

- (b) State the factors influence organisational change.

14. (a) Explain the causes of conflicts in organization.

Or

- (b) Narrate the limitations of Emotional Intelligence.

15. (a) What are the nature of organisational politics?

Or

- (b) State the dimensions of knowledge management.

PART C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. “Behaviour becomes generally predictable through organisational behaviour” – Discuss.
17. Why should we study personality? What are the major determinants of personality?

18. Explain how groups are formed with the help of theories of group formation.
 19. Explain how to overcome negative impact of organisational conflicts?
 20. Discuss the types of communication? Is downward advantageous to an organisation.
-

D-2352

Sub. Code

31023/33523

DISTANCE EDUCATION

**COMMON FOR M.Com./M.Com.(F&C) DEGREE
EXAMINATION, DECEMBER 2023.**

Second Semester

ADVANCED COST ACCOUNTING

(CBCS 2018 – 2019 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. Define costing.
அடக்கவிலையியலை வரையறுக்க.
2. What is meant by stores ledger?
கிடங்கு பேரேடு பற்றி அறிவது என்ன?
3. What is merit rating?
தகுதி மதிப்பீடு என்றால் என்ன?
4. What is meant by primary distribution?
முதல்நிலை பகிர்வு பற்றி அறிவது என்ன?
5. What is contract costing?
ஒப்பந்த அடக்கவிலையியல் என்றால் என்ன?
6. What is meant by abnormal gain?
அசாதாரண லாபம் பற்றி அறிவது என்ன?

7. What is cost unit?
அடக்கவிலை அலகு என்றால் என்ன?
8. What is meant by batch costing?
தொகுதி அடக்கவிலையியல் பற்றி அறிவது என்ன?
9. What is variance?
மாறுபாடு என்றால் என்ன?
10. What is meant by cost control?
அடக்க கட்டுப்பாடு பற்றி அறிவது என்ன?

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (a) What is cost accounting? Explain its objectives.
அடக்கவிலைக் கணக்கியல் என்றால் என்ன? அதன் நோக்கங்களை விளக்குக.

Or

- (b) Prepare a cost sheet from the following details.

| Particulars | Rs. |
|----------------------------|----------|
| Materials purchased | 2,00,000 |
| Wage | 1,00,000 |
| Direct expenses | 20,000 |
| Opening stock of materials | 40,000 |
| Closing stock of materials | 60,000 |

Factory overhead is absorbed at 20% on wages.
Administration overhead is 25% on works cost.
Selling and distribution overheads are 20% on the cost of production. Profit is 20% on sales.

பின்வரும் தகவல்களிலிருந்து அடக்கவிலைத் தாளை தயார் செய்க.

| விவரங்கள் | ரூ. |
|---|----------|
| கச்சாப்பொருட்கள் வாங்கியது | 2,00,000 |
| கூலி | 1,00,000 |
| நேரடிச் செலவுகள் | 20,000 |
| கச்சாப் பொருட்களின் தொடக்க சரக்கிருப்பு | 40,000 |
| கச்சாப் பொருட்களின் இறுதி சரக்கிருப்பு | 60,000 |

தொழிற்சாலை மேற்செலவுகள் கூலியில் 20% கணக்கிடப்படுகின்றது. நிர்வாக மேற்செலவுகள் தொழிற்சாலை செலவுகளில் 25%, விற்பனை மற்றும் பகிர்வு மேற்செலவுகள் உற்பத்திச் செலவுகளில் 20%மும் கணக்கிடப்படுகின்றது. இலாபம் விற்பனையில் 20% கணக்கிடப்படுகின்றது.

12. (a) Calculate the earnings of a worker under Halsey premium plan and Rowan scheme.

Time allowed : 48 hours; time taken : 40 hours; rate per hour : Re. 1.

ஹால்சே மற்றும் ரோவான் திட்டத்தின் படி ஒரு தொழிலாளியின் வருமானத்தைக் கணக்கிடுக.

ஒதுக்கப்பட்ட நேரம் : 48 மணிகள், எடுத்துக் கொண்ட நேரம் : 40 மணிகள் ஒரு மணி நேர வீதம் : ரூ. 1.

Or

- (b) A factory has three production department A, B and C and two service departments S₁ and S₂. The overhead costs of each of the departments are as under :

| Departments | Costs (Rs.) |
|----------------|-------------|
| A | 10,000 |
| B | 9,000 |
| C | 12,000 |
| S ₁ | 6,000 |
| S ₂ | 4,000 |

The costs of the service departments are to be apportioned as under :

| Departments | A | B | C | S ₁ | S ₂ |
|----------------|-----|-----|-----|----------------|----------------|
| S ₁ | 30% | 20% | 30% | — | 20% |
| S ₂ | 40% | 40% | 20% | — | — |

Compute the overhead costs of each of the production departments.

ஒரு தொழிற்சாலையானது A, B மற்றும் C எனும் மூன்று உற்பத்தி துறைகளையும் S₁ மற்றும் S₂ எனும் இரண்டு சேவைத் துறைகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு துறைகளுக்கும் உரிய மேற்செலவுகள் பின்வருமாறு.

| துறைகள் | செலவினங்கள் (ரூ.) |
|----------------|-------------------|
| A | 10,000 |
| B | 9,000 |
| C | 12,000 |
| S ₁ | 6,000 |
| S ₂ | 4,000 |

சேவைத் துறையின் செலவினங்கள் பின்வருமாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

| துறைகள் | A | B | C | S ₁ | S ₂ |
|----------------|-----|-----|-----|----------------|----------------|
| S ₁ | 30% | 20% | 30% | — | 20% |
| S ₂ | 40% | 40% | 20% | — | — |

ஒவ்வொரு உற்பத்தி துறைக்குமான மேற்செலவுகளை கணக்கிடுக.

13. (a) Prepare Job No. 888 cost account.

Raw materials Rs. 3,400, wages 80 hours at Rs. 2.50

Variable overheads incurred for all jobs Rs. 5,000 for 4,000 labour hours.

பணி எண் 888ன் அடக்க கணக்கை தயாரிக்க.

மூலப்பொருள்கள் ரூ. 3,400, கூலி - 80 மணிகள்
ரூ. 2.50 வீதம்.

அனைத்து வேலைகளுக்குமான மாறுபடும்
மேற்செலவுகள் - 4,000 உழைப்பு நேரத்திற்கு ரூ. 5,000.

Or

(b) Write short notes on :

(i) Normal loss

(ii) Abnormal loss.

சிறு குறிப்பு வரைக :

(i) இயல்பான நட்டம்

(ii) அசாதாரண நட்டம்.

14. (a) What are the features of operating costing?

இயக்க அடக்கவிலையியலின் அம்சங்கள் யாவை?

Or

(b) From the following information prepare a cost sheet
when the batch consists of 200 units.

| | |
|--------------------------------|------------------------|
| Cost of materials | 12 paise per unit |
| Operator's wages | Rs. 1.44 an hour |
| Machine hour rate | Rs. 3 |
| Setting up time of the machine | 4 hours and 40 minutes |
| Manufacturing time | 20 minutes per unit |

பின்வரும் விபரங்களைக் கொண்டு 200 அலகுகளை
கொண்ட ஒரு தொகுதியின் அடக்கவிலை பட்டியலை
தயாரிக்க.

| | |
|--------------------------------|-----------------------------------|
| மூலப்பொருட்களின் அடக்கவிலை | ரூ. 12 பைசா ஒரு அலகுக்கு |
| இயக்குநர் கூலி | ரூ. 1.44 ஒரு மணி நேரத்திற்கு |
| இயந்திர மணி நேர வீதம் | ரூ. 3 |
| இயந்திரத்தை அமைப்பதற்கான நேரம் | 4 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் |
| உற்பத்தி நேரம் | 20 நிமிடங்கள் ஓர் அலகிற்கு |

15. (a) Calculate (i) labour cost variance (ii) labour rate variance (iii) labour efficiency variance from the following :

Standard hours 20; standard rate Rs. 5 per hour;
actual hours 20,500; actual production 1,000 units;
actual rate Rs. 4.80 per hour.

கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து (i) உழைப்பு அடக்க மாறுபாடு (ii) உழைப்பு வீத மாறுபாடு (iii) உழைப்பு திறமை மாறுபாடு ஆகியவற்றை கணக்கிடவும். தர மணிகள் 20, தர வீதம் ஒரு மணிக்கு ரூ. 5, உண்மை மணிகள் 20,500, உண்மையான உற்பத்தி 1000 அலகுகள், உண்மை வீதம் ஒரு மணிக்கு ரூ. 4.80.

Or

- (b) From the following information find out the profit as per financial books.

- (i) Profit as per costing books Rs. 45,030
- (ii) Income tax provided in financial books Rs. 4,000
- (iii) Bank interest (Cr) in financial books Rs. 150
- (iv) Depreciation charged in financial books Rs. 2,800
- (v) Depreciation recovered in cost books Rs. 3,000
- (vi) Works overheads over recovered Rs. 550
- (vii) Administration overhead under recovered Rs. 450
- (viii) Interest on investments not included in the cost books Rs. 1,200
- (ix) Stores adjustments credited in financial books Rs. 120.

பின்வரும் தகவல்களிலிருந்து நிதிநிலை ஏட்டின் படி இலாபத்தை காண்க.

- (i) அடக்கவிலை ஏட்டின் படி இலாபம் ரூ. 45,030
- (ii) நிதிநிலை ஏட்டின் படி ஒதுக்கப்பட்ட வருமான வரி ரூ. 4,000
- (iii) நிதிநிலை ஏட்டில் வரவு வைக்கப்பட்ட வங்கி வட்டி ரூ. 150
- (iv) நிதிநிலை ஏட்டில் சுமத்தப்பட்ட தேய்மானம் ரூ. 2,800
- (v) அடக்கவிலை ஏட்டில் மீட்கப்பட்ட தேய்மானம் ரூ. 3,000
- (vi) அதிகமாக மீட்கப்பட்ட பணி மேற்செலவுகள் ரூ. 550
- (vii) குறைவாக மீட்கப்பட்ட நிர்வாக மேற்செலவுகள் ரூ. 450
- (viii) அடக்கவிலை ஏட்டில் சேர்க்கப்படாத முதலீடுகள் மீதான வட்டி ரூ. 1,200
- (ix) நிதிநிலை ஏட்டில் வரவு வைக்கப்பட்ட கிடங்கு சரிகட்டுதல்கள் ரூ. 120.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. From the following information, prepare stores ledgers under LIFO method.

| | | |
|------------|----|---|
| 2016 April | 1 | Opening balance 100 units @ Rs. 12 each |
| | 7 | Purchases 1000 units at Rs. 13 per unit |
| | 8 | Purchases 900 units at 14 per unit |
| | 12 | Issue 1100 units |
| | 15 | Issue 500 units |
| | 20 | Purchases 600 units at 12 per unit |
| | 24 | Issue 800 units |
| | 28 | Issue 150 units |

கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து சரக்கு பேரேட்டை பின்வருபவை முன் செல் (LIFO) என்ற அடிப்படையில் தயாரிக்கவும்.

| | | |
|-------------|----|---|
| 2016 ஏப்ரல் | 1 | தொடக்க இருப்பு 100 அலகுகள் ஒன்றுக்கு ரூ. 12 |
| | 7 | கொள்முதல் 1000 அலகுகள் ஒன்றுக்கு ரூ. 13 |
| | 8 | கொள்முதல் 900 அலகுகள் ஒன்றுக்கு ரூ. 14 |
| | 12 | வெளியீடு 1100 அலகுகள் |
| | 15 | வெளியீடு 500 அலகுகள் |
| | 20 | கொள்முதல் 600 அலகுகள் ஒன்றுக்கு ரூ. 12 |
| | 24 | வெளியீடு 800 அலகுகள் |
| | 28 | வெளியீடு 150 அலகுகள் |

17. Calculate the normal and overtime wages payable to a workman from the following data :

| | | | | | | |
|--------------|--------|---------|-----------|----------|--------|----------|
| Days | Monday | Tuesday | Wednesday | Thursday | Friday | Saturday |
| Hours worked | 8 | 10 | 9 | 11 | 9 | 4 |

Normal working hours = 8 hours per day. Normal rate Re. 1.00 per hour 9 hours in a day at single rate and over 9 hours in a day at double the rate (or) upto 48 hours in a week at single rate and over 48 hours in a week at double rate whichever is more beneficial to the workmen.

பின்வரும் தகவல்களிலிருந்து ஒரு தொழிலாளிக்கு செலுத்த வேண்டிய சாதாரண மற்றும் மிகை நேர கூலியை கணக்கிடுக.

| | | | | | | |
|-----------------------|---------|----------|-------|---------|--------|-----|
| நாட்கள் | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி |
| வேலை பார்த்த நேரங்கள் | 8 | 10 | 9 | 11 | 9 | 4 |

இயல்பான வேலை நேரங்கள் - நாள் ஒன்றுக்கு 8 மணிகள். சாதாரண வீதம் - ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1.00. நாள் ஒன்றுக்கு 9 மணி நேரங்கள் வரை சாதாரண வீதமாகும். 9 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால் சாதாரண வீதமானது இரு மடங்காகும் அல்லது வாரம் ஒன்றுக்கு 48 மணி நேரம் வரை வேலை பார்த்தால் சாதாரண வீதமாகும். 48 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால் சாதாரண வீதமானது இரு மடங்காகும். இவற்றில் எவை தொழிலாளர்களுக்கு நன்மை பயக்குமோ அவற்றை வழங்க வேண்டும்.

18. Product A requires three distinct processes and after the third process the product is transferred to finished stock. You are required to prepare various process accounts from the following information.

| | Total | Process | | |
|----------------------|--------|---------|-------|-----|
| | Rs. | I | II | III |
| Direct material | 5,000 | 4,000 | 600 | 400 |
| Direct labour | 4,000 | 1,500 | 1,600 | 900 |
| Direct expenses | 800 | 500 | 300 | – |
| Production overheads | 12,000 | | | |

Production overheads to be allocated to different process on the basis of direct wages. Production during the period was 100 units.

பொருள் A ஆனது மூன்று படிநிலைகளை கொண்டுள்ளது. மூன்றாவது படிநிலை முடிந்த பின் இறுதி பொருளாக மாற்றப்படுகிறது. பின்வரும் தகவல்களிலிருந்து பல்வேறு படிமுறை கணக்குகளை தயாரிக்க.

| | மொத்தம் | படிமுறைகள் | | |
|-----------------------|---------|------------|-------|-----|
| | ரூ. | I | II | III |
| நேரடி மூலப்பொருள் | 5,000 | 4,000 | 600 | 400 |
| நேரடி கூலி | 4,000 | 1,500 | 1,600 | 900 |
| நேரடி செலவினங்கள் | 800 | 500 | 300 | – |
| உற்பத்தி மேற்செலவுகள் | 12,000 | | | |

உற்பத்தி மேற்செலவுகளானது நேரடி கூலியின் அடிப்படையில் ஒவ்வொரு படிநிலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அக்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அலகுகள் 100 ஆகும்.

19. From the following particulars compute material variances :

| | |
|---|-------------|
| Quantity of materials purchased | 3,000 units |
| Value of materials purchased | Rs. 9,000 |
| Standard quantity of materials required | |

| | |
|---|--------------------------|
| per tonne of output | 30 units |
| Standard rate of material | Rs. 2.50 per unit |
| Opening stock of raw material | Nil |
| Closing stock of raw material | 500 units |
| Output during the period | 80 tonnes |
| பின்வரும் தகவல்களிலிருந்து மூலப்பொருள் மாறுபாட்டை கணக்கிடுக. | |
| வாங்கிய மூலப்பொருட்களின் அளவு | 3,000 அலகுகள் |
| வாங்கிய மூலப்பொருட்களின் மதிப்பு | ரூ. 9,000 |
| ஒரு டன் வெளியீட்டை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் நிலையான மூலப்பொருள் அளவு | 30 அலகுகள் |
| மூலப்பொருளின் நிலையான வீதம் | ரூ. 2.50 ஓர் அலகிற்கு |
| மூலப்பொருளின் தொடக்க சரக்கிருப்பு | இல்லை |
| மூலப்பொருளின் இறுதி சரக்கிருப்பு | 500 அலகுகள் |
| அக்காலத்திற்கான வெளியீடு | 80 டன்கள் |

20. From the following particulars prepare (a) a statement of cost of manufacture (b) a statement of profit as per cost accounts (c) profit and loss account in the financial books and (d) reconciliation statement reconciling profit as per cost and financial books.

| Particulars | Rs. |
|------------------------------------|----------|
| Opening stock of raw materials | 60,000 |
| Opening stock of finished goods | 1,20,000 |
| Purchase of raw materials | 3,60,000 |
| Stock of raw materials at the end | 90,000 |
| Stock of finished goods at the end | 30,000 |
| Wages | 1,50,000 |

Calculate factory overhead at 25% on prime cost and office overhead at 75% on factory overhead. Actual works expenses amounted to Rs. 1,16,250 and actual office expenses amounted to Rs. 91,500. The selling price was fixed at a profit of 20% of the selling price.

பின்வரும் விவரங்களிலிருந்து (அ) உற்பத்தி அடக்கவிலை பட்டியல் (ஆ) அடக்க கணக்கியலின் படி இலாபம் அறிக்கை (இ) நிதிநிலை ஏட்டின் படி இலாபநட்ட கணக்கு மற்றும் அடக்கவிலை மற்றும் (ஈ) நிதிநிலை ஏட்டின் படி இலாபத்தை சரிசெய்யும் சரிகட்டும் பட்டியலையும் தயாரிக்க.

| விவரங்கள் | ரூ. |
|---|----------|
| கச்சாபொருள்களின் தொடக்க சரக்கிருப்பு | 60,000 |
| இறுதிப்பொருளின் தொடக்க சரக்கிருப்பு | 1,20,000 |
| கச்சாபொருள்கள் வாங்கியது | 3,60,000 |
| இறுதியிலுள்ள கச்சாபொருள்களின் மதிப்பு | 90,000 |
| இறுதியிலுள்ள இறுதிப்பொருள்களின் மதிப்பு | 30,000 |
| கூலி | 1,50,000 |

முதன்மை அடக்கவிலையின் மீது தொழிற்சாலை மேற்செலவிற்காக 25%மும் மற்றும் தொழிற்சாலை மேற்செலவின் மீது அலுவலக மேற்செலவிற்கு 75%மும் கணக்கிடுக. உண்மையான பணி செலவுகள் ரூ. 1,16,250 மற்றும் உண்மையான அலுவலக செலவினங்கள் ரூ. 91,500 ஆகும். இலாபமானது விற்பனை விலையின் மீது 20% என நிர்ணயிக்கப்படுகிறது.

D-2353

Sub. Code

31024/33524

DISTANCE EDUCATION

**COMMON FOR M.Com./M.Com. (F&C) DEGREE
EXAMINATION, DECEMBER 2023.**

Second Semester

FINANCIAL SERVICES

(CBCS 2018 – 2019 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. **What are the constituents of money market?**
பணச் சந்தையின் உட்கூறுகள் யாவை?
2. **State the need for financial innovation.**
நிதி கண்டுபிடிப்புக்கான தேவைகளை கூறுக.
3. **What is speculative trading in stock market?**
பங்குச் சந்தையில் ஊகவணிகம் என்பது என்ன?
4. **What are the functions of commercial banks?**
வணிக வங்கிகளின் செயல்பாடுகள் யாவை?
5. **Infer the term leasing.**
குத்தகை என்ற பதத்தை ஊகிக்க.
6. **State any two differences between leasing and hire purchase.**
குத்தகைக்கும் வாடகை கொள்முதலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளில் ஏதேனும் இரண்டினை கூறுக.

7. List out any two problems of credit card in India.
இந்தியாவில் கடன் அட்டையினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஏதேனும் இரண்டினை பட்டியலிடுக.
8. What is securitization?
பத்திரமயமாக்கல் என்றால் என்ன?
9. Mention any two advantages of housing finance.
வீட்டு நிதியின் நன்மைகளில் ஏதேனும் இரண்டினை கூறுக.
10. Define the term bill discounting.
மாற்றுசீட்டு தள்ளுபடி என்ற சொல்லை வரையறுக்க.

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (a) What are the differences between capital market and money market?
மூலதனச் சந்தைக்கும் பணச் சந்தைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

Or

- (b) Explain the structure of capital market.
மூலதனச் சந்தையின் கட்டமைப்பை விளக்குக.
12. (a) Define stock exchange. Describe its features.
பங்குச் சந்தையை வரையறுக்க. அதன் சிறப்பு அம்சங்களை விவரிக்க.

Or

- (b) Explain the various kinds of financial services provided by IFCI.
IFCI வழங்கும் பல்வேறு வகையான நிதிச் சேவைகளை விளக்குக.

13. (a) Narrate the fund based and non-fund-based services.

நிதி அடிப்படையிலான மற்றும் நிதி அல்லாத சேவைகளை விவரிக்க.

Or

- (b) Enumerate the functions of underwriters in capital market.

மூலதனச் சந்தையில் ஒப்புறுதியாளர்களின் செயல்பாடுகளை மதிப்பிடுக.

14. (a) Point out the various types of mutual fund schemes.

பரஸ்பர நிதி திட்டங்களின் பல்வேறு வகைகளை குறிப்பிடுக.

Or

- (b) Assess the operational guidelines of SEBI on merchant banking.

வணிக வங்கியில் SEBI யின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மதிப்பிடு செய்க.

15. (a) Describe the features of credit rating services.

கடன் மதிப்பீடு சேவைகளின் அம்சங்களை விவரிக்க.

Or

- (b) Briefly explain the various types of export finance.

ஏற்றுமதி நிதியின் பல்வேறு வகைகளை சுருக்கமாக விளக்குக.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. Explain the strengths and weaknesses of the finance companies. Suggest measures for its improvement.

நிதி நிறுவனங்களின் பலம் மற்றும் பலவீனங்களை விளக்குக. அதன் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை பரிந்துரைச் செய்க.

17. Critically examine the role of commercial banks in financing of our economic development.

நமது பொருளாதார வளர்ச்சிக்கு நிதியளிப்பதில் வணிக வங்கிகளின் பங்கை விமர்சன ரீதியாக ஆராய்க.

18. Elaborate the various steps involved in marketing security through new issue market.

புதிய வெளியீட்டு சந்தை மூலம் சந்தைப்படுத்துவதில் உள்ள பாதுகாப்பின் பல்வேறு படிக்களை விரிவாகக் கூறுக.

19. Assess the different stages of venture capital firm finances the requirements of the companies which approach it for financing.

இடர் தொழில் முதல் நிறுவனம் நிதியளிப்பதற்கான பல்வேறு நிலைகளை மதிப்பிடுக, அதை நிதியுதவிக்காக அணுகும் நிறுவனங்களின் தேவைகளை எழுதுக.

20. Critically evaluate the operational guidelines of RBI on NBFC.

NBFC இல் RBI இன் செயல்பாட்டு வழிகாட்டுதல்களை விமர்சன ரீதியாக மதிப்பிடுக.

D-2354

Sub. Code

31031/33531

DISTANCE EDUCATION

**COMMON FOR M.Com./M.Com. (F&C) DEGREE
EXAMINATION, DECEMBER 2023.**

Third Semester

**INVESTMENT ANALYSIS AND PORTFOLIO
MANAGEMENT**

(CBCS 2018 – 2019 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. Define investment.
முதலீட்டை வரையறுக்கவும்.
2. What is capital market?
மூலதனச் சந்தை என்றால் என்ன?
3. What do you mean by call option?
அழைத்தல் விருப்பம் பற்றி நீவிர் அறிவது என்ன?
4. Define investment analysis.
முதலீட்டு பகுப்பாய்வை வரையறுக்கவும்.
5. Expand “CAPM”.
“CAPM” ஐ விரிவாக்குக.
6. What do you mean by technical analysis?
தொழில்நுட்ப பகுப்பாய்வு பற்றி நீவிர் அறிவது என்ன?

7. Define mutual fund.
பரஸ்பர நிதி வரையறுக்கவும்.
8. What do you mean by listing of securities?
பிணையங்களை பட்டியலிடுதல் பற்றி நீவீர் அறிவது என்ன?
9. Write any two difference between equity share and preference share.
சாதாரண பங்கு மற்றும் முன்னுரிமை பங்கு இடையே ஏதேனும் இரண்டு வித்தியாசத்தை எழுதுக.
10. Expand NSE. Where it is located in India?
NSE ஐ விரிவாக்குக. அது இந்தியாவில் எங்குள்ளது?

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (a) What are the differences between investment and speculation?
முதலீட்டிற்கும் ஊகவணிகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
- Or
- (b) Why portfolio performance evaluation is needed?
போர்ட்ஃபோலியோ செயல்திறன் மதிப்பீடு ஏன் தேவைப்படுகிறது?
12. (a) What are the merits and demerits of options?
விருப்பங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?

Or

- (b) Write a short note on OTCEI.
OTCEI பற்றி ஒரு சிறு குறிப்பை எழுதவும்.

13. (a) What are the strategic tools used in industry analysis?

தொழில் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் மூலோபாய கருவிகள் யாவை?

Or

- (b) Write a short note on efficient market hypothesis.

திறமையான சந்தை அனுமானத்தை பற்றிய சிறு குறிப்பை எழுதவும்.

14. (a) What are the merits of listing of securities in a stock market?

பங்குச் சந்தையில் பத்திரங்களை அட்டவணைப்படுத்துவதற்கான தகுதிகள் யாவை?

Or

- (b) What are the types of portfolio management?

தொகுப்பு மேலாண்மையின் வகைகள் யாவை?

15. (a) Write a short note on Markovitz portfolio theory.

மார்கோவிட்ச் போர்ட்ஃபோலியோ கோட்பாடு பற்றி ஒரு சிறு குறிப்பை எழுதவும்.

Or

- (b) Write the features of primary market.

முதன்மை சந்தையின் அம்சங்களை எழுதவும்.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. Explain briefly the types of risks.

அபாயங்களின் வகைகளை சுருக்கமாக விளக்குக.

17. Explain the role and functions of SEBI.

செபியின் பங்கு மற்றும் செயல்பாடுகளை விளக்கவும்.

18. Explain Dow theory in detail.

டவ் தியரியை விரிவாக விளக்கவும்.

19. Explain the different investment avenues available in India.

இந்தியாவில் கிடைக்கும் பல்வேறு முதலீட்டு வழிகளை விளக்குக.

20. Describe the various tools and techniques used in technical analysis.

தொழில்நுட்ப பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் மற்றும் நுட்பங்களை விவரிக்கவும்.

D-2355

Sub. Code

31032/33532

DISTANCE EDUCATION

**COMMON FOR M.Com./M.Com.(F&C) DEGREE
EXAMINATION, DECEMBER 2023.**

Third Semester

FINANCIAL MANAGEMENT

(CBCS 2018 – 2019 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. Define the term financial management.
நிதி மேலாண்மை என்ற சொல்லை வரையறுக்கவும்.
2. What are the main elements of financial system?
நிதி அமைப்பின் முக்கிய கூறுகள் யாவை?
3. State the various types of financial decisions.
பல்வேறு வகையான நிதி முடிவுகளை கூறவும்.
4. What is working capital?
நடைமுறை மூலதனம் என்றால் என்ன?
5. State the meaning of cost of capital.
மூலதனச் செலவின் பொருளைக் கூறவும்.
6. Define capital structure.
மூலதன கட்டமைப்பை வரையறுக்கவும்

7. What is capital gearing?
மூலதன பொருத்துதல் என்றால் என்ன?
8. Name various theories of capital structure.
மூலதன கட்டமைப்பின் பல்வேறு கோட்பாடுகளை பெயரிடுக.
9. What is leverage?
நெம்புகோல் கருவி என்றால் என்ன?
10. Define dividend policy.
ஈவுத்தொகை கொள்கையை வரையறுக்கவும்.

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (a) State the importance of financial management.
நிதி மேலாண்மையின் முக்கியத்துவத்தை குறிப்பிடவும்.
- Or
- (b) Explain various types of debentures.
கடன் பத்திரங்களின் பல்வேறு வகைகளை விளக்கவும்.
12. (a) Mention the advantages and disadvantages of preference shares.
முன்னுரிமைப் பங்குகளின் நன்மைகள் மற்றும் தீமைகளைக் குறிப்பிடவும்.
- Or
- (b) What are the important sources of short term finance?
குறுகிய கால நிதிக்கான முக்கிய ஆதாரங்கள் யாவை?

13. (a) Indicate the concepts of working capital.
நடைமுறை மூலதனத்தின் கருத்துக்களைக் குறிப்பிடவும்.

Or

- (b) Explain the various approaches for determining the financing mix.
நிதியுதவி கலவையை தீர்மானிப்பதற்கான பல்வேறு அணுகு முறைகளை விளக்குக.

14. (a) What is cost of retained earning? How is it ascertained?
தக்கவைத்த வருவாயின செலவு என்றால் என்ன? அது எவ்வாறு கண்டறியப்படுகிறது?

Or

- (b) Critically examine the net income and net operating income approach to capital structure.
மூலதன கட்டமைப்பிற்கான நிகர வருமானம் மற்றும் நிகர இயக்க வருமான அணுகுமுறையை விமர்சன ரீதியாக ஆராய்க.

15. (a) What do you understand by financial leverage? State its significance.
நிதியியல் நெம்புகோல் கருவி பற்றி நீங்கள் அறிவது என்ன? அதன் முக்கியத்துவத்தை கூறுக.

Or

- (b) State the assumptions of MM hypothesis.
MM கருதுகோளின் அனுமானங்களைக் குறிப்பிடவும்.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. Explain the sources from which a large sized industrial enterprise can raise capital for its various requirement.
ஒரு பெரிய அளவிலான தொழில் நிறுவனம் அதன் பல்வேறு தேவைகளுக்கு மூலதனத்தை திரட்டும் ஆதாரங்களை விளக்குக.

17. "The analysis of working capital helps in the effectiveness of business management" – Elucidate.

“பணி மூலதனத்தின் பகுப்பாய்வு வணிக நிர்வாகத்தின் செயல்திறனுக்கு உதவுகிறது” - தெளிவுபடுத்துக.

18. Discuss the merits and demerits of weighted average cost of capital.

சராசரி மூலதனச் செலவின் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றி விவாதிக்கவும்.

19. Explain the modigliani and miller approach to capital structure.

மூலதன கட்டமைப்பிற்கான மோடிகிலியானி மற்றும் மில்லர் அணுகுமுறையை விளக்குக.

20. What do you mean by operating leverage? State its significance.

இயக்க நெம்புகோல் கருவி பற்றி அறிவது என்ன? அதன் முக்கியத்துவத்தை கூறுக.

D-2356

Sub. Code

31033/33533

DISTANCE EDUCATION

**COMMON FOR M.Com./M.Com.(F&C) DEGREE
EXAMINATION, DECEMBER 2023.**

Third Semester

PRINCIPLES OF PERSONNEL MANAGEMENT

(CBCS 2018 – 2019 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. **State any two objectives of personnel management.**
பணியாளர் மேலாண்மையின் ஏதேனும் இரண்டு நோக்கங்களை கூறுக.
2. **What is meant by job specification?**
வேலை விவரக்குறிப்பு பற்றி அறிவது என்ன?
3. **Define the term man power planning.**
மனித சக்தி திட்டமிடல் என்ற சொல்லை வரையறுக்க.
4. **What do you mean by demotion?**
பதவி இறக்கம் பற்றி நீவிர் அறிவது என்ன?
5. **Mention any three advantages of performance appraisal.**
செயல்திறன் மதிப்பீட்டின் ஏதேனும் மூன்று நன்மைகளைக் குறிப்பிடுக.
6. **What are the types of leadership?**
தலைமைத்துவத்தின் வகைகள் யாவை?

7. State the elements of job satisfaction.

வேலை திருப்தியின் கூறுகளைக் கூறுக.

8. What is an industrial accident?

தொழில்துறை விபத்து என்றால் என்ன?

9. What is collective bargaining?

கூட்டு பேரம் என்றால் என்ன?

10. Define personnel audit.

பணியாளர் தணிக்கையை வரையறுக்க.

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (a) What are the methods of job evaluation? Explain.

வேலை மதிப்பீடு முறைகள் யாவை? விளக்குக.

Or

(b) Bring out the characteristics of human resource planning.

மனித வள திட்டமிடலின் சிறப்பியல்புகளை வெளிக்கொணர்க.

12. (a) Briefly explain the organization structure of the HR department.

HR துறையின் அமைப்பு கட்டமைப்பை சுருக்கமாக விளக்குக.

Or

(b) Mention the principles of recruitment.

ஆட்சேர்ப்பின் கொள்கைகளை குறிப்பிடுக.

13. (a) List out the methods of wage payment system.

ஊதிய செலுத்தல் முறையின் முறைகளை பட்டியலிடுக.

Or

- (b) Describe briefly the Abraham Maslow's theory of motivation.

ஆபிரகாம் மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டை சுருக்கமாக விவரிக்க.

14. (a) What are the methods of improve morale? Explain.

மன உறுதியை மேம்படுத்தும் முறைகள் யாவை? விளக்குக.

Or

- (b) State the desirable features of grievance procedure.

கோரிக்கை நடைமுறையின் விரும்பத்தக்க இயல்புகளை கூறுக.

15. (a) Outline the importance of industrial relations.

தொழில்துறை உறவுகளின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுக.

Or

- (b) Bring out the essentials of good personnel record.

நல்ல பணியாளர் பதிவின் அத்தியாவசியங்களை வெளிக் கொணர்க.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. Explain the functions of personnel management.

பணியாளர் மேலாண்மையின் பணிகளை விளக்குக.

17. Describe the essential features of good training programme.

நல்ல பயிற்சித் திட்டத்தின் அத்தியாவசிய இயல்புகளை விவரிக்க.

18. Elucidate the methods of performance appraisal.
செயல்திறன் மதிப்பீட்டின் முறைகளை எடுத்துரைக்க.
19. Discuss the different types of leadership.
பல்வேறு வகையான தலைமைத்துவத்தைப் பற்றி விவாதிக்க.
20. Enumerate the objectives and functions of trade unions.
தொழிற்சங்கங்களின் நோக்கங்கள் மற்றும் பணிகளை கணக்கிடுக.
-

D-2357

Sub. Code

31034/33534

DISTANCE EDUCATION

**COMMON FOR M.Com./M.Com.(F&C) DEGREE
EXAMINATION, DECEMBER 2023.**

Third Semester

CORPORATE ACCOUNTING

(CBCS 2018 – 2019 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. What do you mean by Buy back of shares?
பங்குகளை திரும்பப்பெறுதல் பற்றி நீவீர் அறிவது என்ன?
2. What is meant by preference shares?
முன்னுரிமை பங்குகள் பற்றி அறிவது என்ன?
3. What is unclaimed dividend?
கோரப்படாத பங்காதாயம் என்றால் என்ன?
4. What is meant by super profit method?
உயர் இலாப முறை பற்றி அறிவது என்ன?
5. What is absorption?
ஈர்ப்பு என்றால் என்ன?
6. What do you mean by purchase consideration?
கொள்முதல் மறுபயன் பற்றி நீவீர் அறிவது என்ன?
7. What is holding company?
பிடிப்பு நிறுமம் என்றால் என்ன?

8. What is meant by liquidation?
கலைப்பு பற்றி அறிவது என்ன?
9. What is contingent liability?
நிகழ்வுடை பொறுப்பு என்றால் என்ன?
10. What is meant by human resource accounting?
மனித வள கணக்கியல் பற்றி அறிவது என்ன?

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (a) Prasanthi Ltd., issued 20,000, 5% debentures of Rs. 100 each for public subscription. The issue was underwritten as follows :

Satyam – 20% Samy – 30% Saravanan – 30%

The company received a total numbers of 14,000 applications in which marked applications were as follows :

Satyam – 3,000 Samy – 4,000 Saravanan – 4,000

Determine the liability of each of the underwriter.

20,000 5% கடனீட்டுப் பத்திரங்கள் ரூ. 100 வீதம் பிரசாந்தி லிமிடெட் வெளியிட்டது. வெளியிடப்பட்ட கடன் பத்திரங்களை பின்வருமாறு வாங்கிக் கொள்ள ஒப்புறுதி செய்யப்படுகின்றன.

சத்தியம் – 20% சாமி – 30% சரவணன் – 30%

நிறுமம் 14,000 விண்ணப்பங்களை பெற்றது. அதில் குறியிடப்பட்ட விண்ணப்பங்கள் பின்வருமாறு.

சத்தியம் – 3,000 சாமி – 4,000 சரவணன் – 4,000

கடன் பத்திரங்களை எடுத்துக் கொள்ள ஒப்புறுதியாளர் பொறுப்புகளை நிர்ணயிக்கவும்.

Or

- (b) Explain in detail the important provisions relating to redemption of preference shares.

முன்னுரிமை பங்குகளை மீட்க தேவையான சரத்துகளை விளக்கமாக விவரிக்க.

12. (a) Draw a specimen form of profit and loss account.

இலாப நட்ட கணக்கின் மாதிரி படிவத்தை வரைக.

Or

- (b) Calculate the amount of goodwill on the basis of 2 years purchase of the last five years average profits. The profits for the last five years are : 4,100; 5,250; 2,550; 3,850; 6,000.

கடந்த 5 ஆண்டுகளின் சராசரி இலாபத்தில் 2 ஆண்டு கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடுக. கடந்த 5 ஆண்டுகளின் இலாபம் வருமாறு : ரூ. 4,100, ரூ. 5,250, ரூ. 2,550, ரூ. 3,850, ரூ. 6,000.

13. (a) The company B takes over the business of company A. The value agreed for various assets is goodwill Rs. 44,000, land and buildings Rs. 50,000. Plant and machinery Rs. 48,000, stock Rs. 26,000, debtors Rs. 16,000. B company does not take over cash but agrees to assume the liability of sundry creditors at Rs. 10,000. Calculate purchase consideration.

A நிறுமத்தின் வியாபாரத்தை B நிறுமம் எடுத்துக் கொண்டது. எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்ட சொத்தின் மதிப்பு பின்வருமாறு நற்பெயர் ரூ. 44,000, நிலம் மற்றும் கட்டிடம் ரூ. 50,000. தளவாடம் மற்றும் இயந்திரம் ரூ. 48,000 சரக்கிருப்பு ரூ. 26,000 கடனாளிகள் ரூ. 16,000 B நிறுமம் ரொக்கத்தை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ரூ. 10,000 மதிப்புள்ள கடனீந்தோர் பொறுப்பை ஏற்றது. கொள்முதல் பயனை கணக்கிடவும்.

Or

- (b) What are the different methods of capital reduction?

பங்குகளை குறைப்பதின் பல்வேறு முறைகள் யாவை?

14. (a) From the following balance sheets of holding company and subsidiary company, prepare a consolidated balance sheet of holding company and its subsidiary company.

| Liabilities | H | S | Assets | H | S |
|--------------------------------|------------------|------------------|---|------------------|------------------|
| Share capital (Rs. 10 each) | 20,00,000 | 10,00,000 | Investment of Rs. 10 each in subsidiary company | 10,00,000 | – |
| Liabilities | <u>15,00,000</u> | <u>2,00,000</u> | Sundry assets | <u>25,00,000</u> | <u>12,00,000</u> |
| | <u>35,00,000</u> | <u>12,00,000</u> | | <u>35,00,000</u> | <u>12,00,000</u> |

கீழே கொடுக்கப்பட்டுள்ள பிடிப்பு மற்றும் அதன் துணை நிறுமத்தின் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து பிடிப்பு மற்றும் அதன் துணை நிறுமத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.

| பொறுப்புகள் | H | S | சொத்துக்கள் | H | S |
|----------------------------|------------------|------------------|---|------------------|------------------|
| பங்குமுதல் ரூ. 10 வீதம் | 20,00,000 | 10,00,000 | துணை நிறுமத்தின் முதலீடுகள் ரூ. 10 வீதம் | 10,00,000 | – |
| பொறுப்புகள் | <u>15,00,000</u> | <u>2,00,000</u> | பற்பல சொத்துக்கள் | <u>25,00,000</u> | <u>12,00,000</u> |
| | <u>35,00,000</u> | <u>12,00,000</u> | | <u>35,00,000</u> | <u>12,00,000</u> |

Or

- (b) The following particulars relate to a Ltd. company which has gone into voluntary liquidation. The liquidator is entitled to get 2% on the amount distributed to unsecured creditors other than preferential. You are required to prepare the liquidators final account.

| Particular | Rs. |
|------------------------|----------|
| Preferential creditors | 40,000 |
| Unsecured creditors | 1,28,000 |
| Debentures | 40,000 |

The assets realized are :

| | |
|------------------------|--------|
| Land and buildings | 80,000 |
| Plant and machinery | 74,600 |
| Furniture and fittings | 4,000 |
| Liquidation expenses | 4,000 |

பின்வரும் தகவல்களானது தானாக கலைக்கப்பட்ட ஒரு நிறுமத்திற்குரியது. முன்னுரிமை கடனீந்தோருக்கு அளிக்கப்பட்ட தொகையை தவிர பிணையமில்லா கடனீந்தோருக்கு வழங்கப்பட்ட தொகையின் 2% ஊதியம் பெற கலைப்பாளருக்கு உரிமை உண்டு. இதிலிருந்து கலைப்பாளரின் இறுதி கணக்கை தயார் செய்க.

| விவரங்கள் | ரூ. |
|---------------------------------------|----------|
| முன்னுரிமை கடனீந்தோர் | 40,000 |
| பிணையமில்லா கடனீந்தோர் | 1,28,000 |
| கடனீட்டு பத்திரம் | 40,000 |
| விற்கப்பட்ட சொத்துக்கள் பின்வருமாறு : | |
| நிலம் மற்றும் கட்டிடம் | 80,000 |
| பொறி மற்றும் இயந்திரம் | 74,600 |
| அறைகலன் மற்றும் பொருத்துகள் | 4,000 |
| கலைப்புச் செலவுகள் | 4,000 |

15. (a) From the following details relating to baking company, find out the profit balance carried over to the balance sheet.

| | |
|---|----------|
| Interest earned | 5,25,000 |
| Other incomes | 2,20,440 |
| Interest expended | 1,25,000 |
| Operating expenses | 1,83,686 |
| Profit brought forward from the previous year | 1,00,640 |

Transfer to the statutory reserve at 25%.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வங்கி நிறுவனத்திற்குரியது. இலாபத்தை கண்டுபிடித்த இருப்புநிலைக் குறிப்பேட்டில் காட்டவும்.

| | |
|--|----------|
| பெறப்பட்ட வட்டி | 5,25,000 |
| இதர வருமானம் | 2,20,440 |
| வட்டி செலவழித்தது | 1,25,000 |
| செயல்பாட்டுச் செலவினங்கள் | 1,83,686 |
| கடந்த ஆண்டு இலாபத்தை கீழே இறக்கப்பட்டது | 1,00,640 |
| கட்டாயக் காப்பிற்கு மாற்றப்பட்டது - 25%. | |

Or

(b) Briefly explain any three methods which are used for valuation of human resources.

மனித வளத்தை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தக்கூடிய முறைகளில் ஏதேனும் மூன்றினை சுருக்கமாக விளக்குக.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. On 1st January 2007 a company issued Rs. 2,00,000, 14% debentures at 5% discount repayable in five years at par. The interest is payable half yearly on 30th June and 31st December and the same was duly paid. On 31st December 2007 the company purchased Rs. 20,000 debentures at a cost of Rs. 18,900; Pass necessary journal entries in the books of the company upto 31st December 2007, including closing entries on that date if the above redemption was out of profit.

01.01.2007 அன்று ஒரு நிறுவனம் ரூ. 2,00,000, 14% கடனீட்டு பத்திரத்தை 5 வருடம் கழித்து முக மதிப்பில் செலுத்துவதற்கு 5% தள்ளுபடியில் வெளியிட்டது, வட்டியானது ஜூன் மாத இறுதியிலும் டிசம்பர் மாத இறுதியிலும் செலுத்தப்பட வேண்டும். 31.12.2007 அன்று அக்கம்பெனியானது ரூ. 20,000 மதிப்புள்ள கடனீட்டு பத்திரத்தை ரூ. 18,900க்கு வாங்கியது, மேற்கூறிய கடனீட்டு பத்திரமானது இலாபத்தில் மீட்கப்பட்டது எனக் கொண்டு 31.12.2007 வரையிலான குறிப்பேட்டு பதிவுகளை தருக.

17. On 31st March 2007 the balance sheet of a Bee Ltd. disclosed the following.

| Liabilities | Rs. | Assets | Rs. |
|---------------------------------|-----------------|----------------|-----------------|
| Issued capital in Rs. 10 shares | 4,00,000 | Fixed assets | 5,00,000 |
| Reserves | 90,000 | Current assets | 2,00,000 |
| Profit and loss account | 20,000 | Good will | 40,000 |
| 5% debentures | 1,00,000 | | |
| Current liabilities | <u>1,30,000</u> | | |
| | <u>7,40,000</u> | | <u>7,40,000</u> |

On 31st March, 2007 the fixed assets were independently valued at Rs. 3,50,000 and the goodwill at Rs. 50,000. The net profits for the three years were : 2004 – 2005 Rs. 51,600; 2005 – 2006 Rs. 52,000 and 2006 – 2007 Rs. 62,000 of which 20% was placed to reserve. Fair investment return may be taken at 9%. Compute the value of shares by (a) net assets method and (b) yield method.

Bee நிறுமத்தின் இருப்புநிலைக் குறிப்பு 31.12.2007 முடிய கொடுக்கப்பட்டுள்ளது.

| பொறுப்புகள் | ரூ. | சொத்துக்கள் | ரூ. |
|--|-----------------|----------------------|-----------------|
| வெளியிடப்பட்ட முதல் (ரூ. 10 பங்குகளில்) | 4,00,000 | நிலைச் சொத்துக்கள் | 5,00,000 |
| காப்புகள் | 90,000 | நடப்புச் சொத்துக்கள் | 2,00,000 |
| இலாபநட்ட க/கு | 20,000 | வணிக நற்பெயர் | 40,000 |
| 5% கடன் பத்திரங்கள் | 1,00,000 | | |
| நடப்பு பொறுப்புகள் | <u>1,30,000</u> | | |
| | <u>7,40,000</u> | | <u>7,40,000</u> |

31 மார்ச் 2007-ல் நிலைச் சொத்துக்கள் ரூ. 3,50,000க்கும், வணிக நற்பெயர் ரூ. 50,000-க்கும் மதிப்பீடு செய்யப்பட்டன. மூன்றாண்டுகளின் இலாபம் பின்வருமாறு :

2004 – 2005 : ரூ. 51,600, 2005 – 2006 : ரூ. 52,000, 2006 – 2007 : ரூ. 62,000, இதில் 20% காப்பில் வைக்கப்பட்டது. முதலீட்டின் மீது எதிர்நோக்கும் வருமானம் 9% ஆகும். நிறுமத்தின் பங்கின் மதிப்பை : (அ) சொத்து முறை மற்றும் (ஆ) வருமான முறை அடிப்படையில் கணக்கிடுக.

18. The balance sheet of A Ltd as on 31st December 2007 was as follows :

| Liabilities | Rs. | Assets | Rs. |
|--|-----------------|--------------------------------------|-----------------|
| Share capital : | | Land and building | 2,30,000 |
| 8,000 equity shares of Rs. 50 each fully paid | 4,00,000 | Plant and machinery | 1,80,000 |
| General reserve | 50,000 | Furniture | 20,000 |
| Workmen's accident compensation fund (outstanding liabilities Rs. 8,000) | 30,000 | Stock | 90,000 |
| 1000, 7% debentures of Rs. 50 each | 50,000 | Sundry debtors | 1,00,000 |
| Sundry creditors | 40,000 | Less : provisions for doubtful debts | 5,000 |
| | | | 95,000 |
| Bank overdraft | 10,000 | Cash | 2,000 |
| Staff provident fund | 40,000 | Discount on issue of debenture | 3,000 |
| | <u>6,20,000</u> | | <u>6,20,000</u> |

The business of the company is taken over by B Ltd., on the date. The purchase consideration is to be discharged as follows.

- A payment in cash at Rs. 10 for every share in A Ltd.
- A further payment in cash at Rs. 60 for every debenture in A Ltd., in full discharge of the debentures.
- An exchange of 5 shares in B Ltd. of Rs. 10 each at the market value of Rs. 15 per share, for every 2 shares in A Ltd.

The expenses of liquidation Rs. 5,000 were borne by A Ltd. Show the realization a/c, cash a/c and the sundry shareholders a/c in the books of A Ltd.

டிசம்பர் 31, 2007 அன்றைய A நிறுவனத்தின் இருப்புநிலை குறிப்பு பின்வருமாறு :

| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|-----------------|---------------------------------------|-----------------|
| பங்கு முதல் : | | நிலம் மற்றும் கட்டிடம் | 2,30,000 |
| 8,000 பொதுநிலை பங்குகள் ஒன்று ரூ. 50 வீதம் முற்றிலும் செலுத்தப்பட்டவை | 4,00,000 | பொறி மற்றும் இயந்திரம் | 1,80,000 |
| பொது காப்பு | 50,000 | அறைகலன் | 20,000 |
| பணியாளர் விபத்து நஷ்ட ஈடு நிதி (கொடுபட வேண்டிய பொறுப்பு ரூ. 8,000) | 30,000 | சரக்கிருப்பு | 90,000 |
| 1000, 7% கடனீட்டுப்பத்திரம் ஒன்று ரூ. 50 வீதம் | 50,000 | பற்பலகடனாளிகள் | 1,00,000 |
| பற்பல கடனீந்தோர் | 40,000 | (-) வாரா ஐயக்கடன் ஒதுக்கு | 5,000 |
| | | | 95,000 |
| வங்கி மேல்வரைபற்று | 10,000 | ரொக்கம் | 2,000 |
| பணியாளர் சேம நல நிதி | 40,000 | கடனீட்டுப் பத்திர வெளியீட்டு தள்ளுபடி | 3,000 |
| | <u>6,20,000</u> | | <u>6,20,000</u> |

அந்நாளில் A நிறுமத்தை B நிறுமம் எடுத்துக் கொண்டது. கொள்முதல் மறுபயனானது பின்வருமாறு ஒப்படைக்கப்பட்டது.

- (அ) 'A' நிறுமத்தில் உள்ள ஒவ்வொரு பங்கிற்கும் ரூ. 10 ரொக்கமாக செலுத்தப்பட்டது.
- (ஆ) 'A' நிறுமத்தில் உள்ள கடனீட்டு பத்திரத்தை முழுவதும் தீர்ப்பதற்காக ஒவ்வொரு கடனீட்டு பத்திரத்திற்கும் ரூ. 60 வீதம் ரொக்கமாக மேலும் செலுத்தப்பட்டது.
- (இ) 'A' நிறுமத்திலுள்ள ஒவ்வொரு 2 பங்குகளுக்கு 'B' நிறுமத்தினுடைய 5 பங்குகள் மாற்றிக் கொள்ளப்பட்டது. இப்பங்கின் மதிப்பு ரூ. 10 ஆகும். ஆனால் அதனுடைய சந்தை மதிப்பு பங்கு ஒன்றிக்கு ரூ. 15 ஆகும்.

கலைப்புச் செலவான ரூ. 5,000த்தை 'A' நிறுமம் எற்றுக் கொள்ளப்பட்டது. தீர்வு கணக்கு ரொக்க கணக்கு மற்றும் பற்பல பங்குதாரர்கள் கணக்கை 'A' நிறுமத்தின் ஏடுகளில் காட்டுக.

19. On 31st March 2016 the balance sheets of H Ltd. and its subsidiary S Ltd. stood as follows.

| Liabilities | H Ltd Rs. | S Ltd Rs. | Assets | H Ltd Rs. | S Ltd Rs. |
|------------------------------|------------------|-----------------|--------------------------------|------------------|-----------------|
| Share capital Rs. 10 each | 8,00,000 | 2,00,000 | Fixed assets | 5,50,000 | 1,00,000 |
| General reserve | 1,50,000 | 70,000 | 75% shares in S Ltd at cost | 2,80,000 | – |
| Profit and loss account | 90,000 | 55,000 | Stock | 80,000 | 90,000 |
| Creditors | 80,000 | 60,000 | Debtors | 25,000 | 87,000 |
| Bills payable | 40,000 | 20,000 | Other current assets | 2,25,000 | 1,28,000 |
| | <u>11,60,000</u> | <u>4,05,000</u> | | <u>11,60,000</u> | <u>4,05,000</u> |

Draw a consolidated balance sheet as at 31st March 2016 after taking into consideration the following information :

- (a) H Ltd acquired the shares on 31st July 2015.
- (b) S Ltd earned a profit of Rs. 45,000 for the year ended 31st March 2016.

H விமிடெட் மற்றும் அதன் துணைக் கம்பெனியான S விமிடெட்டின் 31.03.2016-ம் நாளை இரூப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

| பொறுப்புகள் | H விமிடெட் | | S விமிடெட் | | சொத்துக்கள் | |
|-------------------------------|------------------|-----------------|--|------------------|-----------------|------------|
| | H விமிடெட் | S விமிடெட் | H விமிடெட் | S விமிடெட் | H விமிடெட் | S விமிடெட் |
| பங்குமுதல் ஒன்று ரூ. 10 வீதம் | 8,00,000 | 2,00,000 | நிலை சொத்துக்கள் | 5,50,000 | 1,00,000 | |
| பொதுக்காப்பு | 1,50,000 | 70,000 | S விமிடெட்டில் வாங்கிய 75% பங்கு (அடக்கவிலையில்) | 2,80,000 | - | |
| இலாப நட்ட கணக்கு | 90,000 | 55,000 | சரக்கிருப்பு | 80,000 | 90,000 | |
| கடனீந்தோர்கள் | 80,000 | 60,000 | கடனாளிகள் | 25,000 | 87,000 | |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 40,000 | 20,000 | இதர நடப்பு சொத்துக்கள் | 2,25,000 | 1,28,000 | |
| | <u>11,60,000</u> | <u>4,05,000</u> | | <u>11,60,000</u> | <u>4,05,000</u> | |

பின்வரும் தகவல்களை கவனத்தில் கொண்டு 31.03.2016 அன்று ஒரு ஒருங்கிணைந்த இரூப்புநிலைக் குறிப்பை தயார் செய்க.

(அ) 31.07.2015 அன்று H விமிடெட் பங்குகளை S விமிடெட்டிடமிருந்து வாங்கியது.

(ஆ) S விமிடெட் ரூ. 45,000 பெறுமான இலாபத்தை 31.03.2016 அன்று ஈட்டியது.

20. What are the advantages and disadvantages of IFRS?

IFRS ன் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?

D-2358

Sub. Code

31041/33541

DISTANCE EDUCATION

**COMMON FOR M.Com./M.Com.(F&C) DEGREE
EXAMINATION, DECEMBER 2023.**

Fourth Semester

MANAGEMENT ACCOUNTING

(CBCS 2018 – 2019 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. **What is management accounting?**
மேலாண்மை கணக்கியல் என்றால் என்ன?
2. **List out the various tools used in management accounting.**
மேலாண்மை கணக்கியலில் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகளை பட்டியலிடுக.
3. **What is financial statement?**
நிதிநிலை அறிக்கை என்றால் என்ன?
4. **What is operating ratio?**
செயல்பாட்டு விகிதம் என்றால் என்ன?
5. **What is gross working capital?**
மொத்த நடைமுறை மூலதனம் என்றால் என்ன?
6. **What do you mean by non-cash items?**
ரொக்கம் சாராத இனங்கள் பற்றி அறிவது என்ன?

7. Define the term budget.

திட்ட பட்டியல் எனும் பதத்தை வரையறுக்க.

8. State any two objectives of budgetary control.

திட்டப்பட்டியல் கட்டுப்பாட்டின் ஏதேனும் இரண்டு நோக்கங்களை கூறுக.

9. What is meant by break even analysis?

இலாபநட்ட-மற்ற பகுப்பாய்வு பற்றி அறிவது என்ன?

10. What is profit volume ratio?

இலாப அளவு விகிதம் என்றால் என்ன?

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (a) List out the various objectives of management accounting.

மேலாண்மை கணக்கியலின் பல்வேறு நோக்கங்களை பட்டியலிடுக.

Or

(b) What are the uses of management accounting?

மேலாண்மை கணக்கியலின் பயன்பாடுகள் யாவை?

12. (a) Bring out the significance of ratio analysis.

விகித பகுப்பாய்வின் முக்கியத்துவத்தை தருக.

Or

(b) A company purchases goods both on cash as well as credit terms. The following particulars are obtained from the books of accounts.

| | Rs. |
|-----------------|----------|
| Total purchases | 3,00,000 |
| Cash purchases | 30,000 |

| | |
|-----------------------------------|----------|
| Purchases returns | 10,000 |
| Creditors at the end | 1,05,000 |
| B/P at the end | 60,000 |
| Reserve for discount on creditors | 8,000 |

Calculate average payment period.

ஒரு நிறுமமானது பொருள்களை ரொக்கத்திற்கும், கடனிற்கும் வாங்குகிறது. பின்வரும் தகவல்கள் ஆனது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்டவை.

| | |
|---|----------|
| | ரூ. |
| மொத்த கொள்முதல் | 3,00,000 |
| ரொக்க கொள்முதல் | 30,000 |
| கொள்முதல் திருப்பம் | 10,000 |
| ஆண்டு இறுதியில் உள்ள கடனீந்தோர்கள் | 1,05,000 |
| ஆண்டு இறுதியில் செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு | 60,000 |
| கடனீந்தோர்கள் மீதான தள்ளுபடி ஒதுக்கு | 8,000 |

சராசரி செலுத்துதற் காலத்தை கணக்கிடுக.

13. (a) From the following sheets of XYZ Ltd. prepare a schedule of changes in working capital.

| Liabilities | 2019 Rs. | 2020 Rs. | Assets | 2019 Rs. | 2020 Rs. |
|---------------------|-----------------|-----------------|------------------------|-----------------|-----------------|
| Creditors | 1,80,000 | 1,25,000 | Cash | 50,000 | 40,000 |
| 5% debentures | 1,00,000 | 2,00,000 | Debtors | 30,000 | 15,000 |
| Share capital | 2,00,000 | 1,00,000 | Stock | 1,00,000 | 80,000 |
| Profit and loss a/c | 20,000 | — | Short term investments | 1,20,000 | 50,000 |
| | | | Fixed asset | 2,00,000 | 2,00,000 |
| | | | Profit and loss a/c | — | 40,000 |
| | <u>5,00,000</u> | <u>4,25,000</u> | | <u>5,00,000</u> | <u>4,25,000</u> |

XYZ நிறுவனத்தின் கீழே உள்ள இருப்புநிலைக் குறிப்புகளைக் கொண்டு நடைமுறை முதலில் ஏற்படும் மாற்றத்தை காட்டும் பட்டியலை தயாரிக்கவும்.

| பொறுப்புகள் | 2019 | 2020 | சொத்துக்கள் | 2019 | 2020 |
|--------------------|-----------------|-----------------|---------------------|-----------------|-----------------|
| | ரூ. | ரூ. | | ரூ. | ரூ. |
| கடன்நீந்தோர்கள் | 1,80,000 | 1,25,000 | ரொக்கம் | 50,000 | 40,000 |
| 5% கடன்பத்திரங்கள் | 1,00,000 | 2,00,000 | கடனாளிகள் | 30,000 | 15,000 |
| பங்கு முதல் | 2,00,000 | 1,00,000 | சரக்கிருப்பு | 1,00,000 | 80,000 |
| இலாப நட்ட க/கு | 20,000 | — | குறுகிய கால முதலீடு | 1,20,000 | 50,000 |
| | | | நிலைச் சொத்துக்கள் | 2,00,000 | 2,00,000 |
| | | | இலாப நட்ட க/கு | — | 40,000 |
| | <u>5,00,000</u> | <u>4,25,000</u> | | <u>5,00,000</u> | <u>4,25,000</u> |

Or

- (b) Krishna Ltd., earned profit of Rs. 2,00,000 after charging or crediting the following items to its profit and loss account.

| Particulars | Rs. |
|-------------------------------|-------|
| Profit on sale of investments | 4,000 |
| Loss on sale of building | 9,000 |
| Depreciation of fixed assets | 7,000 |
| Amortization of goodwill | 2,000 |

The following additional details are available :

| | 01.04.2020 | 31.03.2021 |
|----------------------------|------------|------------|
| | Rs. | Rs. |
| Bills payable | 5,000 | 8,000 |
| Creditors | 12,000 | 16,000 |
| Outstanding expenses | 2,000 | 1,000 |
| Bills receivable | 20,000 | 18,000 |
| Debtors | 40,000 | 60,000 |
| Prepaid expenses | 2,000 | 3,000 |
| Accrued incomes | 5,000 | 8,000 |
| Income received in advance | 2,000 | 1,000 |

Calculate the cash from operations for the year ending 31.03.2021.

இலாப நட்ட கணக்கில் பற்று மற்றும் வரவு வைத்த பின்னர் கிருஷ்ணா லிமிடெட் ரூ. 2,00,000 பெறுமான லாபத்தை ஈட்டியது.

| விபரங்கள் | ரூ. |
|------------------------------------|-------|
| முதலீடுகளை விற்பனையில் லாபம் | 4,000 |
| கட்டிடத்தை விற்பனையில் நட்டம் | 9,000 |
| நிலைச் சொத்துக்கள் மீதான தேய்மானம் | 7,000 |
| போக்கெழுதப்பட்ட நற்பெயர் | 2,000 |

பின்வரும் கூடுதல் தகவல்கள் உள்ளன :

| | 01.04.2020 | 31.03.2021 |
|-------------------------------|------------|------------|
| | ரூ. | ரூ. |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 5,000 | 8,000 |
| கடனீந்தோர்கள் | 12,000 | 16,000 |
| கொடுபட வேண்டிய செலவுகள் | 2,000 | 1,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 | 18,000 |
| கடனாளிகள் | 40,000 | 60,000 |
| முன்கூட்டி செலுத்தியவை | 2,000 | 3,000 |
| பெறவேண்டிய வருமானங்கள் | 5,000 | 8,000 |
| முன்கூட்டி பெற்ற வருமானம் | 2,000 | 1,000 |

31.03.2021-ஆம் நாளோடு முடியும் காலத்திற்க்கான செயல்பாடுகளிலிருந்து பெற்ற ரொக்கத்தை கணக்கிடுக.

14. (a) Distinguish between forecast and budget.

முன்னறிவிப்பு மற்றும் திட்டப்பட்டியலை வேறுப்படுத்துக.

Or

5

D-2358

- (b) Prepare a production budget of X Ltd., from the following information.

| Products | Sales as per sales budget (in units) | Estimated stock (in units) | |
|----------|---|-------------------------------|------------|
| | | 01.07.2017 | 30.06.2018 |
| A | 4,88,000 | 10,000 | 12,000 |
| B | 3,75,000 | 20,000 | 45,000 |
| C | 6,00,000 | 50,000 | 25,000 |

பின்வரும் தகவல்களிலிருந்து X நிறுவனத்தின் ஒரு உற்பத்தி திட்டப்பட்டியலை தயாரிக்க.

| பொருள்கள் | விற்பனை திட்டப்பட்டியலின் படி விற்பனை (அலகுகளில்) | எதிர்பார்க்கப்படும் சரக்கிருப்பு (அலகுகளில்) | |
|-----------|--|---|------------|
| | | 01.07.2017 | 30.06.2018 |
| A | 4,88,000 | 10,000 | 12,000 |
| B | 3,75,000 | 20,000 | 45,000 |
| C | 6,00,000 | 50,000 | 25,000 |

15. (a) P/V ratio is 30% margin of safety ratio is $33\frac{1}{3}\%$ and sales are Rs. 19,90,000. Calculate the amount of profit.

இலாப அளவு விகிதம் 30%, பாதுகாப்பு எல்லை விகிதம் $33\frac{1}{3}\%$ மற்றும் விற்பனை ரூ. 19,90,000 எனில் இலாபத்தை கணக்கிடுக.

Or

- (b) From the following information you are required to find out (i) Profit volume ratio (ii) Break even point (iii) Profit (iv) Margin of safety (v) Also calculate the volume of sales to earn profit of Rs. 6,000.

Total fixed costs Rs. 4,500, total variable cost Rs. 7,500, total sales Rs. 15,000.

கீழ்க்கண்ட விபரங்களைக் கொண்டு பின்வருபவனவற்றை கண்டுபிடிக்க :

(i) இலாப பங்களிப்பு விகிதம் (ii) சமநிலைப் புள்ளி (iii) இலாபம் (iv) பாதுகாப்பு எல்லை (v) ரூ. 6,000 லாபம் ஈட்டத் தேவைப்படும் விற்பனை அளவு.

மொத்த நிலைச் செலவுகள் ரூ. 4,500, மொத்த மாறும் செலவுகள் ரூ. 7,500, மொத்த விற்பனை ரூ. 15,000.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. State the differences between management accounting and financial accounting.

மேலாண்மை கணக்கியலுக்கும், நிதிநிலை கணக்கிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் கூறுக.

17. The ratios relating to Metro Ltd. are given as follows :

| | |
|---------------------|----------|
| Gross profit ratio | 30% |
| Stock velocity | 6 months |
| Debtor's velocity | 3 months |
| Creditor's velocity | 3 months |

Gross profit for the year ending Dec 31, 2016 amounts to Rs. 1,20,000.

Closing stock is equal to opening stock.

Find out : (a) sales (b) closing stock (c) sundry debtors (d) sundry creditors.

மெட்ரோ நிறுமத்தின் விகிதங்கள் பின்வருமாறு :

| | |
|----------------------|------------|
| மொத்த இலாப விகிதம் | 30% |
| சரக்கிருப்பு சுழற்சி | 6 மாதங்கள் |
| கடனாளிகள் சுழற்சி | 3 மாதங்கள் |
| கடனீந்தோர் சுழற்சி | 3 மாதங்கள் |

31.12.2016 அன்று முடிவடையும் வருடத்திற்குரிய மொத்த இலாபம் ரூ. 1,20,000.

இறுதி சரக்கிருப்பானது தொடக்கச் சரக்கிருப்பின் தொகைக்கு சமமாக உள்ளது.

கணக்கிடுக :

(அ) விற்பனை (ஆ) இறுதி சரக்கிருப்பு (இ) பற்பல கடனாளிகள் (ஈ) பற்பல கடனீந்தோர்கள்.

18. Given below are the balance sheet of Ram Ltd., as on 31.12.1994 and 31.12.1995.

| Liabilities | 1994 | 1995 | Assets | 1994 | 1995 |
|----------------------|-----------------|------------------|-------------------|-----------------|------------------|
| Share capital | 5,00,000 | 7,00,000 | Land and building | 80,000 | 1,20,000 |
| P and L a/c | 1,00,000 | 1,60,000 | Machinery | 5,00,000 | 8,00,000 |
| General reserve | 50,000 | 70,000 | Stock | 1,00,000 | 75,000 |
| Creditors | 1,53,000 | 1,90,000 | Debtors | 1,50,000 | 1,60,000 |
| Bills payable | 40,000 | 50,000 | Cash | 20,000 | 20,000 |
| Outstanding expenses | <u>7,000</u> | <u>5,000</u> | | | |
| | <u>8,50,000</u> | <u>11,75,000</u> | | <u>8,50,000</u> | <u>11,75,000</u> |

Additional information :

- (a) In 1995 depreciation on machinery Rs. 50,000 was charged.
- (b) One machine which had cost Rs. 21,000 and on which Rs. 7,000 depreciation had been provided was sold in 1995 for Rs. 8,000.

Prepare fund flow statement.

பின்வரும் இருப்புநிலைக்குறிப்பானது ராம் நிறுமத்தின் 31.12.1994 மற்றும் 31.12.1995-ம் நாளுக்குரியது.

| பொறுப்புகள் | 1994 | 1995 | சொத்துக்கள் | 1994 | 1995 |
|----------------|----------|----------|------------------------|----------|----------|
| பங்கு முதல் | 5,00,000 | 7,00,000 | நிலம் மற்றும் கட்டிடம் | 80,000 | 1,20,000 |
| லாபநட்ட கணக்கு | 1,00,000 | 1,60,000 | இயந்திரங்கள் | 5,00,000 | 8,00,000 |
| பொதுக்காப்பு | 50,000 | 70,000 | சரக்கிருப்பு | 1,00,000 | 75,000 |

| | | | | | |
|------------------------------------|-----------------|------------------|-----------|-----------------|------------------|
| கடன்ந்தோர்கள் | 1,53,000 | 1,90,000 | கடனாளிகள் | 1,50,000 | 1,60,000 |
| செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு | 40,000 | 50,000 | ரொக்கம் | 20,000 | 20,000 |
| கொடுபட வேண்டிய செலவுகள் | <u>7,000</u> | <u>5,000</u> | | | |
| | <u>8,50,000</u> | <u>11,75,000</u> | | <u>8,50,000</u> | <u>11,75,000</u> |

கூடுதல் விபரங்கள் :

(அ) 1995-ல் இயந்திரத்தின் மீது ரூ. 50,000 தேய்மானம் ஒதுக்கப்பட்டது.

(ஆ) ரூ. 21,000 மதிப்புடைய ஒரு இயந்திரத்திற்கு ரூ. 7,000 தேய்மானம் ஒதுக்கப்பட்டு 1995-ல் ரூ. 8,000-த்திற்கு விற்கப்பட்டன.

நிதி ஓட்ட அறிக்கையைத் தயார் செய்க.

19. For the production of 10,000 electric automatic irons; the following are the budget expenses.

| Particulars | Per unit (Rs.) |
|---|----------------|
| Direct material | 60 |
| Direct labour | 30 |
| Variable overhead | 25 |
| Fixed overhead (Rs. 1,50,000) | 15 |
| Variable expenses (direct) | 5 |
| Selling expenses (10%) fixed | 15 |
| Administration expenses (Rs. 50,000 rigid for all levels of production) | 5 |
| Distribution expenses (20%) fixed | <u>5</u> |
| Total cost of sale per unit | <u>160</u> |

Prepare a budget for the production of 6,000 and 7,000 and 8,000 irons, showing distinctly the marginal cost and the total cost.

10,000 தானியங்கு மின் இஸ்திரிப் பெட்டி உற்பத்தி செய்ய கீழ்க்காணும் செலவுகள் திட்டமிடப்பட்டது.

| விபரங்கள் | ஒரு அலகிற்கு (ரூ.) |
|---|-----------------------|
| நேரடி மூலப்பொருள்கள் | 60 |
| நேரடி கூலி | 30 |
| மாறுபடும் மேற்செலவு | 25 |
| நிலையான மேற்செலவு (ரூ. 1,50,000) | 15 |
| மாறுபடும் மேற்செலவு (நேரடி) | 5 |
| விற்பனை செலவு (10% நிலையானது) | 15 |
| நிர்வாக செலவு(ரூ. 50,000 நிலையானது எல்லா உற்பத்தி நிலைக்கும்) | 5 |
| விநியோக செலவுகள் (20% நிலையானது) | 5 |
| ஒரலகிற்கான மொத்த செலவு | 160 |

6,000, 7,000 மற்றும் 8,000 அலகுகள் உற்பத்தி செய்ய நெகிழ்வுறு நிதித்திட்டம் தயாரித்து, மாறும் செலவுகளையும் மொத்த செலவுகளையும் காண்பிக்கவும்.

20. A multi-product company furnishes you the following data :

| | First half of the year | Second half of the year |
|------------|------------------------|-------------------------|
| Sales | Rs. 45,000 | Rs. 50,000 |
| Total cost | Rs. 40,000 | Rs. 43,000 |

Assuming that there is no change in prices and variable costs and that the fixed expenses are incurred equally in the two half year periods for the year. Calculate: (a) profit volume ratio (b) fixed expenses (c) break-even sales (d) percentage of margin of safety.

பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுமமானது கீழ்க்கண்ட விவரங்களை தருகிறது :

| | வருடத்தின் முதல் பாதி | வருடத்தின் இரண்டாம் பாதி |
|----------------|--------------------------|-----------------------------|
| விற்பனை | ரூ. 45,000 | ரூ.50,000 |
| மொத்த செலவுகள் | ரூ. 40,000 | ரூ.43,000 |

விலை மற்றும் மாறும் செலவில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், அவ்வாண்டின் இரு பாதி காலத்திற்கும் நிலையான செலவுகள் சமமாக உள்ளது எனவும் கருதுக.

கணக்கீடுக :

- (அ) இலாப அளவு விகிதம்
- (ஆ) நிலையான செலவுகள்
- (இ) இலாப நட்டமற்ற புள்ளி விற்பனை
- (ஈ) பாதுகாப்பு எல்லையின் சதவிகிதம்.

D-2365

Sub. Code

33542

DISTANCE EDUCATION

M.Com. (F & C) DEGREE EXAMINATION, DECEMBER 2023.

Fourth Semester

E-COMMERCE

(CBCS 2018 – 19 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. What is electronic commerce example?
2. Define internet.
3. What is a shopping cart called?
4. What is an example of a portal?
5. What does TCP stand for?
6. What are threats to a network?
7. How do I make a payment secure?
8. Define CRM Process.
9. What is working of WAP?
10. What is Time factor?

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (a) Explain the Scope of E-Commerce.

Or

- (b) What are the Elements of Internet?

12. (a) What are the limitations of E-Commerce?

Or

- (b) Explain the Enterprise Information Portal.

13. (a) What are the types of Traditional Marketing?

Or

- (b) Explain the Characteristics of Protocol.

14. (a) What are the different types of tokens in block chain?

Or

- (b) Explain the benefit of Net Banking.

15. (a) Explain the Electronic SCM and its benefits.

Or

- (b) Describe the new trend in making payments online.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. Explain the Man Power Associated with E-Commerce Activities.

17. Discuss the steps to design and develop and E-Commerce Website.

18. Describe about the Forecasting and planning tools.
 19. Explain the fundamental of Logistics Management.
 20. Explain the global application in SCM Value Chain Trends.
-

D-2366

Sub. Code

33543

DISTANCE EDUCATION

M.Com. (F & C) DEGREE EXAMINATION, DECEMBER 2023.

Fourth Semester

RESEARCH METHODOLOGY

(CBCS 2018 – 19 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. Define rating scales.
2. What is sampling design?
3. Define research design.
4. Write short note on business research.
5. Define data.
6. Write a note on research report.
7. What is footnote?
8. What do you mean by scientific research?
9. What is personal interview?
10. What is a good sample size?

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (a) Describe Quantitative research methods.

Or

- (b) What are features of good research design?

12. (a) Describe the use of websites and browsers.

Or

- (b) Explain various types of interview methods.

13. (a) Explain the various methods used in research report presentation.

Or

- (b) Explain the different types hypothesis.

14. (a) What are the various methods of testing?

Or

- (b) What are the limitations of primary data collection?

15. (a) List out the advantages of Review of Literature.

Or

- (b) Describe the methods in preliminary data gathering.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. Discuss the process of research.
17. Explain nature and scope of business research.

18. Discuss in detail the various research designs.
 19. Explain in detail about scaling techniques.
 20. What are the various types of sampling techniques in research methodology?
-

D-2367

Sub. Code

33544

DISTANCE EDUCATION

M.Com. (F & C) DEGREE EXAMINATION, DECEMBER 2023.

Fourth Semester

BANKING AND INSURANCE

(CBCS 2018 – 19 Academic Year Onwards)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. What is dishonor?
2. Define in the term insurance.
3. What is occupation?
4. What is pay in slip?
5. Define customer
6. What is days of grace?
7. Who are called as customer?
8. What do you mean by joint account?
9. What is bearer cheque?
10. What is agent report?

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (a) What are the kinds of banker line?

Or

- (b) Explain important methods of pricing.

12. (a) Distinguish between cheque and promissory note.

Or

- (b) Write a short note in clayton case.

13. (a) What are the essential of a cheque?

Or

- (b) Explain the uses of printed cheque forms.

14. (a) Briefly explain the holder and holder in due course.

Or

- (b) What are the nature of fire insurance?

15. (a) What are the principles of life insurance?

Or

- (b) Write duties of agent.

PART C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. Briefly explain information technology in insurance.

17. Explain the various types of cheque.

18. Describe the kinds of insurance.
 19. Write the duties of collecting banker.
 20. Discuss the procedure for closing of an account.
-